


சாராம்சம்

அரசியல், நீதி, மற்றும் சட்ட அமுலாக்கம்

கூகிள் புத்தகங்கள் - '[Politics, Justice & the Rule of Law](#)'

<http://www.consultants21.com/page-1-public-interest-litiqations.php>



அளவு - 8.25" X 11" - பக்கங்கள் 822

இவ் அளவில் பெரிய புத்தகத்தில், நூலாசிரியர், பொது நலனுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கோடு, தொழில்வல்லுநர்கள் உட்பட அரச மற்றும் தனியார் இரு துறைகளிலும் அத்தோடு அரசியல் அரங்கிலும், நீதித்துறையில், சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பல்வேறு விடயங்கள் மற்றும் வழக்குகள் போன்ற தரவுகளடிப்படையிலான யதார்த்தங்களை வெளிப்படையாக ஆராய்கிறார், இதில் உள்நாட்டு முதலீட்டிற்காக அழைக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான உரிய பாதுகாப்பு இன்மையும் உள்ளடங்கும்.

நூலாசிரியர் பல தசாப்தங்களுக்கு மேலான அரசியல்வாதிகளுடனான சகவாசத்தின் அடிப்படையிலும் அவர்களுடனான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவத்தோடும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் அத்தோடு ஒரு தொழில் வல்லுனராக இருந்த அதேவேளை அரச துறையிலும் அரசியல் நியமனங்களை வகித்திருந்தார், அத்துடன் தனியார் துறையில் தொழில் வல்லுனராக தனது அனுபவத்தினையும், பொது நல வழக்குகள் முன்னெடுத்த அனுபவத்தினையும் இங்கு கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்குறிப்பிட்டபடியான பல்வேறு துறைசார் வெளிப்பாடுகள் நூலாசிரியரின் உண்மையானதும் பெறுமதி வாய்ந்ததுமான வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை வெளிப்படுத்துகிறது, இலங்கையின் அரசியல் யாப்பினை மீறும் விதத்திலான சமூக அரசியல் இரட்டை வேடம் மற்றும் பாசாங்குத்தன்மை, அத்தோடு இயற்கையான நீதியின் மறுப்பு, மற்றும் சட்ட அமுலாக்கத்தினை கேலிக்கூத்தாக்கிய நடைமுறைகள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார். மேலும் சர்வதேச அழைப்பான மனித உரிமைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை, மற்றும் ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கெதிரான மாநாடு போன்றனவற்றை அலட்சியம் செய்த போக்கு என்பவை தொடர்பாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

J.R.JAYEWARDENE, M.P.



නිලයාමිත මහේ මன்றය
சேற்றிதகர் மன
House of Representatives

20th March, 1970.

Mr. Nihal Sri Ameresekere is known to me since his childhood. He is a young man of excellent character and conduct. I can without any hesitation recommend him for any post of responsibility.

J.R. Jayewardene



N.G.P. Panditharatne and Dr. Gamini Wijesekere with the Author



Mr. Richard H. Brown,
Director, USAID,
356, Galle Road,
Colombo 3.

Dear Mr. Brown,

Promotion of Private Infrastructure Project (383-9118)

This is to affirm our approval of the Center for Financial Engineering in Development, Washington, as the Main Contractor and Committee Management Service Ltd., as the Sub-Contractor for the above-mentioned PFI Project.

Mr. Nihal Sri Amerasekera of Comindex Management Service Ltd., has functioned successfully as the Lead Consultant on the Possession of the Transport Boards and has discharged his duties and responsibilities, adhering to scheduled deadlines, to our satisfaction.

Yours sincerely,

R. Paskaralingam
Secretary, Ministry of Finance
& Ministry of Policy Planning



Dear Nihal,

This is to acknowledge with thanks the receipt of your letter dated 13.05.93 conveying your felicitations and good wishes on my appointment to the office of Prime Minister of Sri Lanka.


It is very kind of you to have remembered me. I need your co-operation and assistance in our effort to achieve peace, harmony and prosperity.

With kind regards,

Yours sincerely,

Ranil Wickremesinghe
PRIME MINISTER

Mr Nihal Sri Amerasekera
1674 Sri Vipulasena Mawatha
Colombo 10.



Mr Nihal Sri Amerasekera
Chairman
Public Enterprises Reform Commission

Dear Mr Amerasekera,

I have for acknowledgement your letter of 10 November 2005, informing me of your intention to resign from the post of Chairman of the Public Enterprises Reform Commission. I write to inform you that your resignation is hereby accepted with effect from 30 November 2005.

I take this opportunity to place on record my appreciation of the tremendous amount of work done by you as Chairman, PERC, during your short tenure of office. I thank you for rendering an excellent and professional service in finalizing a large number of complex assignments coming within the purview of PERC.

I wish you all the very best and success in your future endeavours.


Yours sincerely,

Chandrika Kumaratunga
PRESIDENT
15 November 2005.


இக்கண்ணோட்டங்களுக்கு பின்பதாக, நூலாசிரியரின் பல்வேறு அனுபவங்கள் அரசியல்வாதிகளுடனான சகவாசத்தினடிப்படையில் அவர் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு ஒரு முக்கியமான வாக்கினை திரைக்கு பின்பாக இருந்து வழங்கினார் என்பது குறித்தும் விளக்குகிறார்.

நூலாசிரியர், ஒரு காலத்தில் ஆசியாவின் சிறந்த இராணுவத்தளபதி என போற்றப்பட்டவரும், இலங்கையின் பயங்கரவாதத்தினை முற்றிலும் அழிக்கும் வகையில் இராணுவத்தினை வழி நடத்தி, அக்காலப்பகுதியில் உலகின் மிகவும் அஞ்சப்பட்ட பயங்கரவாத அமைப்பினை நொறுக்கிய ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை ஆதரித்தார்! பல நாடுகள் இன்னமும் இவ்வாறான ஒரு சாதனையினை அடைய பிரயாசப்படுகின்றனர்!

நூலாசிரியர் ரணில் விக்ரமசிங்க, சரத் N.சில்வா, K.கனக-ஈஸ்வரன்,சோமவன்ச அமரசிங்க,ரவி கருணாநாயக்க,அனூர குமார திசாநாயக்க,மற்றும் M.A.சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய மையக்குழு ஒன்றுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைக்கும் பிரதம மந்திரிக்கும் இடையேயான கூட்டுழைப்பிற்கான அரசியலமைப்பின் இடைக்கால திருத்தம் உட்பட முன்மொழியப்பட்ட கொள்கை கட்டமைப்பினைதயாரிப்பதற்கான தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.



எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு காலத்தில் அவரது நண்பராகவும் உடன் வேலைசெய்தவராகவும் காணப்பட்ட அக்காலப்பகுதியின் நடப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக போட்டியிட்டார். ஜனாதிபதி பதவிக்காக மகிந்த ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்த பிரதான வேட்பாளரான சரத் பொன்சேகா, தேர்தல் நடைபெற்ற அதே இரவு, அவரது படிமுறை அரசியல் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் இத்தேர்தலில் ஈடுபட்டிருந்த ஏற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாக, கொழும்பின் முன்னணி ஐந்து நட்சத்திர விடுதியில், ஆயுதப்படையினரின் முற்றுகையுடன் " உண்மையில் காவலில்" கட்டாயத்தின் பேரில் சிறைக்கைதி போல் ஆக்கப்பட்டார்.



மேற்கூறியதை அடைய, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற அன்று இரவு கொழும்பிற்குள் ஆயுதப்படையினரின் 5 பிரிவுகள் கொண்டுவரப்பட்டன, இவை ஜெனரல் சரத் பொன்சேகாவினால் சில குழுக்களுக்கென பணிபுரிய அனுப்பப்பட்டோர் ஆவர். இத்தேர்தலுக்கு முதல் நாள் இரவிலே இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையினைக் குறித்து முன்பதாகவே அறியப்பெற்றமையே, அவர் இவ்வாறு 5 நட்சத்திர விடுதியின் சூழலை நாட வேண்டிய சூழலுக்கு கட்டாயப்படுத்தியது

அவ்வாறே, ஜெனரல் சரத் பொன்சேகா, சுதந்திரமாக நடமாட மறுக்கப்பட்டதுடன் தனது சட்ட பூர்வ உரிமையான தான் போட்டியிட்ட தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நடைமுறையினை மேற்பார்வையிடுவதற்கும் மறுக்கப்பட்டார்! நூலாசிரியர் வெளிப்படுத்தும் வண்ணம், ஜனவரி 2010 இன் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையில் வெற்றி பெற்றாரா? அல்லது இல்லையா என்பதனை ஊகஞ்செய்கிறார்.

புதிரான முறையில், ஜனாதிபதி தேர்தலின் மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குகள் 10.39 மில்லியன், அதேசமயம் இதற்கு 3 மாதகாலத்தின் பின் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 8.03 மில்லியன், அதாவது 2.36 மில்லியன் வாக்குகள் பற்றாக்குறையாக, இப்படியிருக்க அநேக வேட்பாளர்கள் போட்டியிட்ட ஒரு பொதுத்தேர்தலில் செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாயிருந்திருந்தால் வேண்டுமல்லவா?

ஆதாரம் ;

ஜனாதிபதி தேர்தல் - ஜனவரி 26, 2010

ALL ISLAND RESULTS		
Candidate	Votes	%
Mahinda Rajapakse (UPFA)	6,015,934	57.88
Sarath Fonseka (DNA)	4,173,185	40.15
Others	204,494	1.97
Valid Votes	10,393,613	99.03
Rejected Votes	101,838	0.97
Total Polled	10,495,451	74.49
Registered Electors	14,088,500	

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - ஏப்ரல் 8, 2010

ALL ISLAND RESULTS			
PARTY NAME	Votes	%	SEATS
United People's Freedom Alliance (UPFA)	4,846,388	60.33	144
United National Party (UNP)	2,357,057	29.34	60
Democratic National Alliance (DNA)	441,251	5.49	7
Illankai Tamil Arasu Kadchi	233,190	2.90	14
Other Parties / Groups	155,389	1.80	
Valid Votes	8,033,717	93.08	
Rejected Votes	596,972	6.92	
Total Polled	8,630,689	61.26	
Registered Electors	14,088,500		

இவ்வாறான ஜனநாயகமற்றதும், பலவந்தமாக உட்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலானது, அல்லது சிறைப்படுத்தலானதும், தான் போட்டியிட்ட சொந்த தேர்தலின் வாக்குகள் எண்ணப்படும் நடைமுறையினை பார்வையிடும் சட்டபூர்வ உரிமையினை ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து மாத்திரம் மறுக்கப்பட்ட நிலைமையும், நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தலைமை வகித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமிற்கு, அவரது தேர்தல் மனுவின் அடிப்படையில் இவ் ஜனாதிபதி தேர்தலினை இரத்து செய்திருக்கலாகாதா? பிரதம நீதியரசர் தலைமை வகித்த உச்ச நீதிமன்றமானது இவ்வாறு இரத்துசெய்வதற்கு போதுமான காரணங்களாக இவற்றை அவதானிக்கவில்லையா?

"Dayananda subjected to pressure" Intimidation at counting centers accuses Ranil

While polling proceeded between 7 am and 4 pm on election day in most places in a peaceful and non-intimidatory atmosphere, the situation was different at several counting centres that



Dayananda

had gathered at the counting centres to observe proceedings and permitted only their own supporters to remain.

The opposition has appointed a special team to gather details of

results. His speech on occasion was quite different from the speeches he made on such occasions previously.

Wickremesinghe's ment said that the Commissioner's suggested that something

Officials, agents chased out of counting centres: Opp.

Nearly four days after the presidential election, opposition parties were in the process of gathering evidence on election malpractices and violations which occurred in various parts of the country during the polls as well as at counting centres, where counting agents were reportedly chased away.

The opposition charged officials and agents were chased out of the counting centres at gun point by goons.

Counting agents in the Gampaha, Puttalam and Marak districts lodged complaints with the Department of Elections and other institutions.


However, complications have arisen as the agents were approached from various political parties and were not in a position to gather the complaints lodged hitherto, as the complaints had been lodged by the agents and not through the political party.



Left: A polling station in Puttalam and on right large crowds seen at a polling station in Gampaha.

பல சுவாரசியமான அம்பலப்படுத்தும் நிகழ்வுகளோடும், மேற்குறிப்பிட்ட ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் நூலாசிரியரின் பங்களிப்புகளிலும், மிக முக்கியமான காரணமாவது, ஜனவரி 2009 இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தினைத் தொடர்ந்து, ஒப்புரவாதல் மற்றும் சமாதானத்தினை அடையும் நோக்கோடு, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்த ஆற்றிய பணிகளே. இவ்வாறான சூழ்நிலையில், நூலாசிரியர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் பிரச்சார நடவடிக்கைகளுடன் இணைந்துகொண்டார். இப்புத்தகத்தின் ஆரம்ப பகுதிகளில் தெரிவிக்கப்பட்டபடி ஒரு காலகட்டத்தில், நூலாசிரியர் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர்களை யாழ்ப்பாணத்தில் கொண்டிருந்தார்.

ஆதாரம் ;



Opposition common presidential candidate Retd. General Sarath Fonseka of the United National Front being welcomed to a kovil in Nallur during a visit to the North to woo Tamil voters. He is flanked by UNF members Somawansa Amarasinghe, leader of the JVP, M.P. Ravi Karunanayake of the UNP and Mano Ganeshan, Leader of the Western People's Front. Leader of the Opposition and UNP Ranil Wickremesinghe was also present on the occasion.



ஜனாதிபதி தேர்தல் நிறைவுற்று சில நாட்களில், ஜெனரல் சரத் பொன்சேகா தனது அரசியல் காரியாலயத்திலிருந்து ஆயுதம் தாங்கிய படைக் குழுவினரால் பலாத்காரமாக இழுத்துச்செல்லப்பட்டு அவரது அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் மறுக்கப்பட்ட நிலையில் சிறையிலடைக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக போட்டியிட்டு, இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார், அத்தோடு பாராளுமன்ற அமர்வுகளுக்கு இராணுவத் துணைப் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டார்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 3 குற்றப்பத்திரிக்கைகளுடன் இரு இராணுவ நீதிமன்றங்கள் (கோர்ட் மார்ஷல்கள்) நியமிக்கப்பட்டு அவ்விரு நீதிமன்றங்களினாலும் துரிதமாக விசாரிக்கப்பட்டார். இம்மூன்று குற்றப்பத்திரிக்கைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

CHARGE SHEET - I

The Accused O/50536 General GSC Fonseka RWP RSP VSV USP rcds psc is charged with:



<p>1ST CHARGE Sec 124 of the Army Act</p>	<p>TRAITOROUS / DISLOYAL WORDS In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service, serving as the Chief of Defence Staff and being a member of the Security Council between 01st day of October 2009 and 14th day of November 2009 during a telephone conversation you had with Mr. Johnston Fernando did use words disloyal regarding the sovereign to the effect, 'coming to Sri Lanka after having given evidence required by the American Government concerning the war and having put the Government and the Army's victories into embarrassment. Coming to contest as the Candidate at the Presidential Election. Arriving at the Airport as a hero. Be in readiness to welcome', and did thereby commit an offence punishable under Section 124 of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactment of Sri Lanka (Ceylon)</p>
<p>2ND CHARGE Sec 102 (1) of the Army Act</p>	<p>NEGLECT TO OBEY GARRISON OR OTHER ORDERS In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service, serving as the Chief of Defence Staff and being a member of the Security Council between 01st day of October 2009 and 14th day of November 2009 did engage yourself in political activities by soliciting the support of the Member of Parliament Johnston Fernando to have your name proposed as the Presidential candidate at the Working Committee of the United National Party a registered political party and thereby contravened para 01 of Army Order 13/79 pertaining to "Exercise of political rights of all ranks in the Army" Reference No G/INT/157(1) dated 27th December 1979 which is annexed as "X1" to this charge sheet and did thereby commit an offence punishable under Section 102(1) of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactment of Sri Lanka (Ceylon)</p>
<p>3RD CHARGE Sec 102 (1) of the Army Act</p>	<p>NEGLECT TO OBEY GARRISON OR OTHER ORDERS In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service, serving as the Chief of Defence Staff and being a member of the Security Council between 01st day of October 2009 and 14th day of November 2009 did engage yourself in political activities by having political discussions with the member of Parliament Lakshman Senevirathne to the effect with regard to your political career in the future and did thereby contravene para 01 of the Army order 13/79 pertaining to "Exercise of political rights of all ranks in the Army" Reference No G/INT/157(1) dated 27th December 1979 which is annexed as "X1" to this charge sheet and did thereby commit an offence punishable under Section 102(1) of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactments of Sri Lanka (Ceylon)</p>
<p>10th March 2010</p>	<p>To be remanded for trial by General Court Martial</p>

<p>10th March 2010</p>	 <p>J. JAYASURIYA USP ndu psc Lieutenant General Commander of the Army</p> <p>To be tried by General Court Martial</p>  <p>MAHINDA RAJAPAKSA President of the Democratic Socialist Republic of Sri Lanka</p>
-----------------------------------	---

CHARGE SHEET – No. II

The Accused O/50536 General GSC Fonseka RWP RSP VSV USP rcds psc is charged with:



<p>1ST CHARGE Sec 109 (e) of the Army Act</p>	<p>DISGRACEFUL CONDUCT In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service being the Commander of the Sri Lanka Army served as Chairman of the Tender Board pertaining to the procurement of Day Vision Binoculars (234 Nos) under reference No. 2.14.1 -788 from M/S British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., and awarded the tender to the British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., on or about 6th day of November 2007 in the knowledge of the fact that your son-in-law Danuna Thilakaratne had an interest or concern with the M/S Hicorp (Pvt) Ltd., aforesaid which relationship if disclosed, would have required you to disassociate yourself from the tender process in accordance with paragraph 1:4:2 and 1:4:3 of the Procurement Guidelines of 2006, and that you concealed the said relationship up to the date of your retirement on the 14th November 2009 and thereby you did commit a fraudulent act punishable under Section 109 of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactments of Sri Lanka (Ceylon)</p>
<p>2ND CHARGE Sec 109 (e) of the Army Act</p>	<p>DISGRACEFUL CONDUCT In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service being the Commander of the Sri Lanka Army served as Chairman of the Tender Board pertaining to the procurement of 12V Maintenance Free Batteries (50 Nos) under reference No. 2.14.1 -510 from M/S British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., and awarded the tender to the British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., on or about 23rd day of August 2007 in the knowledge of the fact that your son-in-law Danuna Thilakaratne had an interest or concern with the M/S Hicorp (Pvt) Ltd., aforesaid which relationship if disclosed, would have required you to disassociate yourself from the tender process in accordance</p>

<p>24th March 2010</p>	<p>with paragraph 1:4:2 and 1:4:3 of the Procurement Guidelines of 2006, and that you concealed the said relationship up to the date of your retirement on the 14th November 2009 and thereby you did commit a fraudulent act punishable under Section 109 of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactments of Sri Lanka (Ceylon)</p> <p>To be remanded for trial by General Court Martial</p>  <p>J. JAYASURIYA USP ndu psc Lieutenant General Commander of the Army</p>
<p>31st March 2010</p>	<p>To be tried by General Court Martial</p>  <p>MAHINDA RAJAPAKSA President of the Democratic Socialist Republic of Sri Lanka</p>

CHARGE SHEET – No. III

The Accused O/50536 General GSC Fonseka RWP RSP VSV USP rcds psc is charged with:

<p>1ST CHARGE Sec 109 (e) of the Army Act</p>	<p>DISGRACEFUL CONDUCT In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service being the Commander of the Sri Lanka Army served as Chairman of the Tender Board pertaining to the procurement of 5KVA Generators (50 Nos) under reference No. DPC/2008/2.14.1-86 from M/S British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., and awarded the tender to the British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., on or about 28th day of February 2008 in the knowledge of the fact that your son-in-law Danuna Thilakaratne had an interest or concern with the M/S Hicorp (Pvt) Ltd., aforesaid which relationship if disclosed, would have required you to disassociate yourself from the tender process in accordance with paragraph 1:4:2 and 1:4:3 of the Procurement Guidelines of 2006, and that you concealed the said relationship up to the date of your retirement on the 14th November 2009 and thereby you did commit a fraudulent act punishable under Section 109 of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactments of Sri Lanka (Ceylon)</p>
<p>2ND CHARGE Sec 109 (e) of the Army Act</p>	<p>DISGRACEFUL CONDUCT In that you O/50536 General GSC Fonseka being an officer of the Regular Force of the Sri Lanka Army whilst on active service being the Commander of the Sri Lanka Army served as Chairman of the Tender Board pertaining to the procurement of VHF Direction Finders (03 Nos) under reference No.</p>

	<p>DPC/2008/2.14.1/502 from M/S British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., and awarded the tender to the British Borneo Defence - Australia through M/S Hicorp (Pvt) Ltd., on or about 23rd day of July 2008 in the knowledge of the fact that your son-in-law Danuna Thilakarathne had an interest or concern with the M/S Hicorp (Pvt) Ltd., aforesaid which relationship if disclosed, would have required you to disassociate yourself from the tender process in accordance with paragraph 1:4:2 and 1:4:3 of the Procurement Guidelines of 2006, and that you concealed the said relationship up to the date of your retirement on the 14th November 2009 and thereby you did commit a fraudulent act punishable under Section 109 of the Army Act No. 17 of 1949 (Chapter 357) of the Legislative Enactments of Sri Lanka (Ceylon)</p>
<p>24th March 2010</p>	<p>To be remanded for trial by General Court Martial</p>  <p>J. JAYASURIYA USP ndu psc Lieutenant General Commander of the Army</p>
<p>31st March 2010</p>	<p>To be tried by General Court Martial</p>  <p>MAHINDA RAJAPAKSA President of the Democratic Socialist Republic of Sri Lanka</p>

அவரது முன்னாள் கீழ்மட்ட அதிகாரிகள் உட்பட்டிருந்த இவ் இராணுவ நீதிமன்றத்தில், குற்றவாளியாக தீர்க்கப்பட்ட பின்னர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ உயர் நிலைகள் பறிக்கப்பட்டு, அவரது துணிகர செயல்களுக்காக வழங்கப்பட்டிருந்த பதக்கங்களும் பறிமுதல்செய்யப்பட்டு, ஓய்வூதியம் பெறும் உரிமையும் கூட மறுக்கப்பட்ட நிலையில், 30 மாதகால கடுழிய சிறைத்தண்டனைக்குள்ளாக்கப்பட்டார், இது இலங்கை பாராளுமன்றத்தின் அவரது அங்கத்துவத்தினை இழக்கச்செய்ததுடன், மேலும் 7 வருட காலத்திற்கு அவரது குடியுரிமையும் கூட விலக்கப்பட்டிருக்க ஏதுவாயமைந்தது ! இவ்வாறான நீதியே வெளிப்படுத்தப்பட்டது !

நூலாசிரியர் திடுக்கிடச்செய்யும் தகவல் ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தார், அதாவது, ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து எதிராக சாட்சியம் அளித்தவர்களுள் ஒரு அரசியல்வாதியும் காணப்பட்டார், இவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இலங்கை போலீஸின் குற்றப்புலனாய்வு பிரிவின் "B" அறிக்கையின்படி ஒரு பாரதூரமான செயலுடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக இடம்பெற்ற வழக்கில், தொடர்புபட்டவராக காணப்பட்டார். இருப்பினும் நீதவான் நீதிமன்றத்து வழக்கின் பதிவுகள் சடுதியாக சட்ட மா அதிபரின் திணைக்களத்திற்கு "ஒரு அவசர பணித்துறை நோக்கத்திற்காக" தேவை என்ற போர்வையில் எடுப்பிக்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்!

அதிர்ச்சியூட்டும் விதமாக நூலாசிரியர், ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து எதிரான முன்வைக்கப்பட்ட குற்றங்களை வேறு நபர்களுடைய செய்கைகளுடன் ஒப்பிடுகிறார், உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்த சில முக்கியத்துவம் வாய்ந்த, தனியார் துறையிலும், பொதுத்துறையிலும் காணப்பட்ட நபர்களின் பயங்கரமான மோசடி நடவடிக்கைகளுடனும் பாரிய அளவிலான ஊழல்களுடனும் இவ் ஒப்பீட்டினை மேற்கொள்கிறார். முரணானமுறையில் சட்ட அமுலாக்கமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினாலோ சட்ட அமுலாக்கள் அதிகாரிகளினாலோ இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமுல்படுத்தப்படவில்லை,

இவ்வாறு உச்ச நீதிமன்றத்தினால் வன்மையாக கண்டிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான மிலிந்த மொரகொட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இலங்கையின் நீதித்துறை அமைச்சராக நியமனம் பெறுகின்றார்! - இச்சந்தர்பங்களில் நீதியானது எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை!

பிறிதொரு உயர் நீதிமன்ற வழக்கில், கௌரவ சட்ட மா அதிபர் மொஹான் பீரீஸ் இனால், ஜெனரல் சரத் பொன்சேகா, குறித்த ஞாயிறு செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கியதாக தெரிவிக்கப்படும் அறிக்கையினை குற்றஞ்சாட்டி, குற்றவாளியாக தீர்க்கப்பட்டு, 3 வருட கடுழிய சிறைத்தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்படுகிறார், இதற்கு இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதரவு தெரிவித்த அதேவேளை ஒரு சுயாதீனமான உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனத்துடன் எதிராக தீர்ப்பளிக்கின்றார்.

ஆதாரம் :

High Court Judge Waraweva urges; **Judges should deliver justice**

CEYLON TODAY - Wednesday January 11, 2012

● Must not deliver verdicts based on vengeance

By ISHARA RATNAKARA

High Court Judge T.M.P.B. Waraweva, who issued the dissenting judgment in the controversial 'white flag case' against former Army Chief Sarath Fonseka charged in open court yesterday that judges should not issue verdicts in hope of attaining promotions, privileges or fancy cars.

Judge Waraweva made these observations while sentencing to death two defendants in the double murders of a father and his son in Dehiwala in May 2003.

In a scathing critique of the justice system, Judge Waraweva during the sentencing said judges should not be vengeful in their verdicts and that a judge's verdict need not fall in line with the agendas of other interested parties. "Judges need to comprehend the moral implications of their verdicts and deliver verdicts that are in accordance with their conscience. They need not dispense justice in fear. The doors of hell are open to judges who deliver verdicts based on what they can get out of it; similarly those gates are closed to judges who sentence justly," Judge Waraweva added.

Elaborating further on the conduct of judges, the High Court Judge said judges must be true to the justice system in the country and not consider what personal gains they may achieve while in judicial service. "Some judges or politicians make decisions based on what gains it brings them. Judges should not be thinking about what promotions or perks they may lose while dispensing justice."

"Some judges deliver verdicts vengefully. I never do that. I have never delivered unjust verdicts believing the alternative would deprive me of perks and promotions."


Judges must adopt a middle path, things like perks and promotions should not be considerations for judges when they are delivering verdicts," Judge Waraweva told court. Judge Waraweva explained that during an official visit to Batticaloa he visited a temple with beautiful wall paintings that caught his eye. Looking closer the Judge said he noticed that depicted on the wall were paintings of persons wearing coats and ties and on further inspection he realized that the depictions were not of lawyers but of judges and false witnesses. "The paintings showed false witnesses having lava

The doors of hell are open to judges who deliver verdicts based on what they can get out of it; similarly those gates are closed to judges who sentence justly"

poured down their throats and corrupt judges being poked with iron rods in hell," he recalled.

Judge Waraweva added that in 28 years of judicial service he had delivered more than 40,000 judgments, none of which were against his conscience or in any way unjust. "Judges who deliver unjust verdicts will receive punishment after death even if they do not get retribution in this world," the High Court Judge said in his special statement to court.

Judge Waraweva was the only dissenting judge in the three-judge High Court bench that sentenced Sarath Fonseka to three years imprisonment in the controversial white flag case.



மேற்குறித்த தீர்ப்பிற்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்தார், இவ்வண்ணப்பம் விசாரிக்கப்படுவதற்கு முன்பதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கீழ் தரப்பட்டுள்ள கடிதத்தினடிப்படையில் மிகுதி சிறையிருப்பு காலத்திற்கு மன்னிப்பினை வழங்கி, அக்காலப்பகுதியினை இரத்து செய்திருந்தார்.

ஆதாரம் :

ගනුම් இ-நாமம் Secretary	දුරකථන தொலைபேசி Telephone	24499559	 අධිකරණ අමාත්‍යාංශය நீதி அமைச்சு MINISTRY OF JUSTICE	දුරකථන தொலைபேசி Telephone	ගනුම් இ-நாமம் Secretary	දුරකථන தொலைபேசி Telephone	2445447	දුරකථන தொலைபேசி Telephone	2323022	දුරකථන தொலைபேசி Telephone	2320785	555	
මුහුණ முகப்பு General Office	දුරකථන தொலைபேசி Telephone	2323022		දුරකථන தொலைபேசி Telephone	2320785	පි. ඊ. පො. P.O. Box	පි. ඊ. පො. P.O. Box	555	පි. ඊ. පො. P.O. Box	555	පි. ඊ. පො. P.O. Box	555	පි. ඊ. පො. P.O. Box

Web Site: www.justiceministry.gov.lk

මගේ අංකය माझे सं.। My No.	L/P/17/11(02)	ඔබේ අංකය உமது இ.எ. Your No.	දිනය திகதி Date	21.05.2012
---------------------------------	---------------	-----------------------------------	-----------------------	------------

The Commissioner General of Prisons,
Prison Headquarters,
Colombo

Prisoner No.: O22032 - Sarath Chandralal Fonseka
1. HC Colombo - Case No. 5311/2010
2. General Court Martial - 17.09.2010

The Hon. Minister of Justice by his letter bearing No. L/P/17/11(02) dated 15.05.2012 has recommended to His Excellency the President the grant of relief to the above prisoner.


His Excellency the President in the exercise of the inherent powers vested in him under Article 34 of the Constitution has granted the remission of the balance sentences to be served by the above prisoner.

Kamali de Silva
Kamali de Silva
Secretary
Ministry of Justice

Cc: The Secretary to HE the President
The Secretary, Ministry of Rehabilitation and Prison Reforms

இப்புத்தகத்தின் பிறிதொரு அத்தியாயத்திலே, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் தலைமையிலான நீதிபதிகள் குழாத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பிற்கு விரோதமான சிறப்பு தீர்மானம் குறித்து ஆராய்கிறார். இங்கு "நீதித்துறையின் பக்கச்சார்பு தன்மையும் தகுதியின்மையும்" குறித்து முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை கவனத்தில் கொள்ளாது ஐக்கிய இராஜ்ஜியத்தின் பிரபுக்கள் சபையின் வழக்கான "பினோச்சே" வழக்கினை மேற்கோள்காட்டி, முன்னெடுக்கப்பட்ட இவ்வழக்கினை பின்வரும் நூலாசிரியரின் சாராம்சமான புத்தகத்தில் ஆராய்ந்திருக்கிறார்.

- [‘Socio-Political Realities - Hilton Hotel Fiasco & Ad hominem Legislation - Expropriation Law’](#)



இவ் அத்தியாயத்தில், தனிநபர் சொத்து அபகரிப்பு சட்டம் தொடர்பான சிறப்பு தீர்மானத்தினை, உச்ச நீதிமன்றத்தின் முழுமையான நீதிபதிகள் குழாமினால் மேற்பார்வையிடவும், மீள் பரிசோதனைசெய்யவும் வேண்டும் என்ற நூலாசிரியரின் கோரிக்கை மனு, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற அடிப்படையிலும், சட்ட அதிகாரமின்மையும், நீதித்துறையின் பக்கச்சார்பு தன்மையும் தகுதியின்மையும் என்ற அடிப்படையிலும் காணப்பட்டதுடன் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களினதும் இணக்கத்துடனும் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரால் வழங்கப்பட்ட கட்டளையினை அவமதித்து, திகைக்கவைக்கும் முறையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின்மீதும் ஏனைய நீதிபதிகளிடமும் எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பாகவும் ஆராய்கிறார்.

இதே காலகட்டத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின்மீதான பதவி நீக்க வேண்டும் என்பதற்கான 14 குற்றச்சாட்டுக்களுடனான பிரேரணை ஒன்று இலங்கை பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் 117 பேர் கையொப்பமிடப்பட்டு, நகர்த்தப்பட்ட வேளையில், அது பாராளுமன்றத்தின் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.



[Seventh Parliament - First Session]

No. 220.]

ORDER PAPER OF PARLIAMENT

FOR

Tuesday, November 06, 2012 at 1.00 p.m.

—Resolution as per Article 107(2) of the Constitution for a motion of Parliament to be presented to His Excellency the President for the removal of the Hon. (Dr.) (Mrs.) Upatissa Atapattu Bandaranayake Wasala Mudiyanse Ralahamilage Shirani Anshumala Bandaranayake from the office of the Chief Justice of the Supreme Court of the Democratic Socialist Republic of Sri Lanka,—

XXXXXXXXXXXXXXXXXXXXX

Therefore we, the aforementioned Members of Parliament resolve that a Select Committee of Parliament be appointed in terms of Article 107 (3) of the Constitution read with the provisions of Article 107 (2) and Standing Order 78 A of Parliament enabling the submission of a resolution to His Excellency the President for the removal of the Hon. (Dr.) (Mrs.) Upatissa Atapattu Bandaranayake Wasala Mudiyanse Ralahamilage Shirani Anshumala Bandaranayake from the office of the Chief Justice of the Democratic Socialist Republic of Sri Lanka in the event the Select Committee reports to Parliament that one or more of the charges that have been levelled have been proved after the aforesaid charges of misconduct have been investigated.

முரண்பாடான முறையில், இப்பிரேரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுள் ஒன்று, நூலாசிரியர் மேற்குறித்த வழக்கில் முன்வைத்த காரணமான 'பக்கச்சார்பான நீதித்துறையும் அவரது பக்கத்திலான தகுதியின்மையுமாகும்'. ஊடகங்களில் வெளிப்பட்ட பிரதி கூலமான பிரச்சாரங்களினிமித்தம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் வழக்கறிஞர்கள், ஊடகங்களுக்கு கடிதமொன்றினை வெளியிட்டனர்.

ஆதாரம் :

NEELAKANDAN & NEELAKANDAN Attorneys-at-Law & Notaries Public Baldernage 5/3 (Formerly of Thiru S. Neelakandan) P.O. Box 749, M&N Building (Level 5), No. 2 Deal Place, Colombo 09300, Sri Lanka.		K. Neelakandan Ms. S. Neelakandan S. Neelakandan Ms. S. Thirumala M. Kulkarni	
When telephoning please ask for Mr. K. Neelakandan	Your Ref : Our Ref : KNSRN/F/M-SC(206)	Date:	8 th November 2012

The News Director
MTV / MBC
No.44/3, Braybrook Street
Colombo 02.

Dear Sir,

We are the Lawyers for Dr. Shirani A. Bandaranayake.

Publicity has been given in various newspapers regarding allegations against our Client.

At present, we bring the following facts regarding her bank accounts and remittances to your attention and through you, to the Public.

Our Client has been banking exclusively with the National Development Bank (NDB) since 2010. Our Client has declared all operative accounts that have assets in her declaration of assets and liabilities. The Bank has informed our Client that there are a few non-operative accounts which contain zero balances. There may be non-operative accounts in other banks which our Client operated prior to 30th October 1996, which our Client believes have been closed.

Our Client was appointed a Judge of the Supreme Court on 30th October 1996. Since then no money whatsoever has been remitted to our Client from abroad or from this country save and except from her immediate family (inclusive of her sister) and her official remuneration.

Our Client's sister and her husband, who are employed as professional engineers in Australia, reserved an apartment (for purchase by them) when they were in Sri Lanka. Thereafter from time to time, our Client's sister (through her Australian bank) remitted sums of Australian dollars for the purchase of the Apartment. This was later converted to Sri Lankan Rupees by NDB. In Sri Lankan Rupees it was approximately Rs.27 Million. Our Client, by cheques, directly remitted to the seller in installments a sum of approximately Rs 27 Million. The Bank has confirmed these transactions.

Telephone : +94-11-2371100 | Fax : +94-11-2371111/22 | E-mail : mnlaw@malaw.lk | Website : www.mnlaw.lk

NEELAKANDAN & NEELAKANDAN (Formerly Murugesu & Neelakandan) Attorneys-at-Law & Notaries Public	
The News Director MTV / MBC	8 th November 2012

The sum of Rs.34 Million mentioned in various news items is not accurate. The sum of Rs.19 Million approximately mentioned in various news items is a part of the aforementioned purchase consideration of approximately Rs.27 million. There was never a remittance of Rs 34 Million into our Client's account.

In the circumstances, in summary:


- our Client has declared all her operative bank accounts having assets in her declaration of assets and liabilities; and
- after her appointment as a judge of the Supreme Court our Client has not received any remittances from anyone in Sri Lanka or abroad save and except the remuneration as a judge and the remittances from her immediate family.

Thus clearly there has been no financial impropriety on her part.

Our Client totally denies the other allegations and can easily refute them.

Our Client instructs us to state that she will, as always, continue to duly and properly discharge her duties without fear or favour; she will do so, independently, impartially and fearlessly in accordance with the Law.

Yours faithfully,



SC(26)MTV/04/01/12

பாராளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ச, இலங்கையின் அரசியலமைப்பிற்கமைய பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும்படியான பாராளுமன்ற தெரிவுக்குழுவினருக்கு நியமித்தார்:

- அனுர பிரியதர்ஷன யாப்பா, சட்டத்தரணி, சுற்றுச்சூழல் அமைச்சர் - குழுவின் தலைவர்
- நிமல் சிறிபால டி சில்வா, வள முகாமைத்துவ அமைச்சர், பாராளுமன்றத்தின் சபை முதல்வர்
- சுகில் பிரேமஜயந்த, சட்டத்தரணி, பெட்ரோலியத்துறை அமைச்சர்
- ராஜித சேனாரத்ன, மீன்பிடி மற்றும், கடல்வள அபிவிருத்தி அமைச்சர்
- டிலான் பெரேரா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர்
- விமல் வீரவன்ச, கட்டிடத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர்
- நியோமல் பெரேரா, வெளிவிவகாரங்களுக்கான பிரதியமைச்சர்
- ஜான் அமரதுங்க, சட்டத்தரணி
- லக்ஷமன் கிரியெல்ல, சட்டத்தரணி
- ராஜவரோதயம் சம்பந்தன், சட்டத்தரணி
- விஜித ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்

முரண்பாடான முறையில், ஜனாதிபதி சட்டத்தரணி D.S.விஜேசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த சட்ட ஆலோசகர், நூலாசிரியரின் ஏனைய காரணங்களுள் "பக்கச்சார்பான நீதித்துறை மற்றும் தகுதியின்மை" என்ற அடிப்படையில் மேற்குறித்த வழக்கில் பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைத்த எழுத்துமூல சமர்ப்பணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதனை கடுமையாக எதிர்த்தார் ! இருப்பினும்

மேற்குறித்த பதவி விளக்குதலுக்கான பிரேரணையினைத்தொடர்ந்து இவ்விடயம் ஊடகங்களில் அவதானத்திற்கும், பொது சர்ச்சைக்கும் வழிவகுத்தது.



இலங்கை பாராளுமன்றத்தின் இம்முயற்சிகளுக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடுத்தார். இருப்பினும், பாராளுமன்ற தெரிவுக்குழுவானது விசாரணைகளை முன்னெடுத்ததுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் இந் நீதிமன்ற அறிவிப்புக்கள் செல்லுபடியற்றவை என உத்தரவு பிறப்பித்தார்!

மேற்குறித்த விடயங்களுடன் தொடர்புடைய, நூலாசிரியரின், முன்குறிப்பிடப்பட்ட பொதுநல நோக்குடனான வழக்கின் அனுபவத்தின் அடிப்படையில், இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரிடத்தில், பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்கும்படி, தனது பொதுநலன் நோக்குடனான வழக்கில், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவிற்கு முன் இவ்விடயம் தொடர்பான தனது அனுபவங்களை குறிப்பிட்டு, சத்திய கடதாசி ஒன்றினை சமர்ப்பித்தார். நூலாசிரியரின் இவ்வழக்கு தொடர்பான பதிவுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி பாராளுமன்ற தெரிவுக்குழு, உச்ச நீதிமன்றத்திடம் அழைப்பு விடுத்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்களிப்பை வழங்கியிருந்த பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவும் அவரது சட்டத்தரணிகளும், சடுதியாக இவ்விசாரணைகளிலிருந்து வெளிநடப்பு செய்தனர்!



இருந்தபோதும், பாராளுமன்ற தெரிவுக்குழுவானது பின்வருவோரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்து, பாராளுமன்றத்தின் சபாநாயகரிடம் தமது அறிக்கையினை சமர்ப்பித்தது இதில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவினை 3 காரணங்களினடிப்படையில் குற்றவாளியாக வெளிப்படுத்தியிருந்தது.

- ஷிராணி திலகவர்தன, உச்ச நீதிமன்ற நீதிபதி (உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதி)
- லலித் வீரதுங்க, ஜனாதிபதி மஹிந்திரா ராஜபக்சவின் செயலாளர்
- துமிந்த பிரபாத் முதுங்கொட்டுவ, உச்ச நீதிமன்றத்தின், பதிவாளர்
- அமிதா சந்திரசேகரா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர்
- ஜனக ரத்நாயக்க, ட்ரில்லியம் ரெசிடென்சிஸ் இன் பிரதான நிர்வாக அதிகாரி
- அரோஷி பெரேரா, அனுமதிபெற்ற பத்திரத்துறை பதிவாளர்.
- ரஸ்ஸல் டி மெல், தேசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம நிர்வாக அதிகாரி
- அஜித் நிவாட் கப்ரால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
- D.K. அபேகுணவர்தன, ட்ரில்லியம் ரெசிடென்சிஸ் இன் சட்ட நிர்வாகி.
- மல்லிகா சமரசிங்க, உள்நாட்டு வருவாய் திணைக்கள, பொது ஆணையாளர்.
- தீபாணி ஹேரத், உள்நாட்டு வருவாய் திணைக்கள, திரைவரி கொள்கைகள் பிரிவின் ஆணையாளர்
- H.M. ஹேனாநாயக்க பண்டார, தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர்
- K.B. ராஜபக்ச, மக்கள் வங்கியின் பொது முகாமையாளர்

- M.L.B.சில்வா மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர்
- D.M.குணசேகர, இலங்கை வங்கியின்,பிரதி பொது முகாமையாளர் (தற்காலிக)
- W.A.சுலந்த பெரேரா, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்
- சிசிர பரனதந்திரி, ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
- மஞ்சள திலகரத்ன, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர்

Sunday Observer - Sunday December 9, 2012

CJ Bandaranayake convicted of charges 1, 4 and 5

Received discount of Rs. 1.6 m from Trillium Residencies

Non-declaration of assets and liabilities

Biased over legal action against husband at the Magistrate's Court

Lakshmannews - Sunday December 9, 2012

CJ found guilty by PSC

THREE OF THE 14 CHARGES PROVED – YAPA

சில சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தாபனங்களின் 'தலையீட்டின்' காரணமாக நூலாசிரியர் பின்வருவனவற்றிற்கு பல்வேறுபட்ட தொடர்பாடல்களை வெளியிட்டிருந்தார்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகம்
கொமன் வெல்த் (Common Wealth) இன் பொதுச்செயலாளர்
கொமன் வெல்த் (Common Wealth) இன் சட்ட சபை
கொமன் வெல்த் (Common Wealth) இன் நீதவான் மற்றும் நீதிபதிகளின் சங்கம்
கொமன் வெல்த் (Common Wealth) இன் சட்டக் கல்வி சங்கம்
அமெரிக்க வழக்குரைஞர்கள் சங்கம்
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய திணைக்களம்
ஐரோப்பிய ஒன்றியம்
நீதிபதிகளின் சர்வதேச ஆணைக்குழு
ஐக்கிய இராஜ்ஜியத்தின் வழக்குரைஞர்கள் சங்கம்
கனேடிய வழக்குரைஞர்கள் சங்கம்
ஆசிய சட்ட வள மையம்

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான பதவி விலக்கல் பிரேரணையினை நூலாசிரியர் ஆதரித்தமைக்கான நியாயங்களை தெளிவாக ஓர் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளதுடன், இப்புத்தகத்தின் ஒரு சாராம்சமாக இங்கே தரப்பட்டுள்ளது. – [‘Socio-Political Realities – Hilton Hotel Fiasco & Ad Hominem Legislation – Expropriation Law’](#) மற்றும் Blog : www.justification-for-supporting-the-impeachment-of-chief-justice.com

The Island - Wednesday December 5, 2012

Daily Mirror - Wednesday December 5, 2012

DailyFT - Wednesday December 5, 2012



இப்புத்தகத்தின் பிறிதொரு அத்தியாயத்தில், நூலாசிரியர் பெரிதாக வெடித்த ஒரு சம்பவமான அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையுடைய இலங்கை தமிழரான முன்னணி சீனி இறக்குமதியாளரும், சுங்கத்திணைக்களத்தின் விசாரணை தொடர்பாக நூலாசிரியரை ஆலோசித்தவருமான வர்த்தகர் ஒருவரின் கடத்தல் தொடர்பாக ஆராய்கிறார். இத் தமிழ் வர்த்தகர் கொழும்பின் மத்திய பகுதியொன்றில், மிகவும் கண்ணியமான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் வெளிப்புறத்தில் இருந்தே கடத்தப்பட்டதுடன் ஒரு நாள் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இது 'வெள்ளை வான் கடத்தல்' அதிகளவில் காணப்பட்ட காலப்பகுதியாகும்.

KALA TRADERS (PVT) LTD

Importers & Distributors

Tel: 2343218, 2343219
Fax: 2343293

No.151, Dam Street,
Colombo - 12,
Sri Lanka.

His Excellency Mahinda Rajapakse,
President of Sri Lanka,
President's House,
Janadhipathi Mawatha,
Colombo 1

3rd October 2006

Your Excellency,

I am the wife of N. Sriskandarajah, who is the Managing Director of his business Kala Traders. We have 2 children, a daughter 23 years and a son 20 years. Both of them are studying in Australia.

My husband left home on 20th July 2006 in the morning to go to his Office and did not return in the evening. I was informed that he had not gone to his office.

I was very anxious and worried and made a Complaint to the Cinnamon Gardens Police Station that night.

Thereafter, in the night some staff in our Office had got through to my husband's mobile phone which was not answering the whole day. Some person had answered and given the phone to my husband who had quickly said that he was in Batticaloa area.

2 calls to his mobile phone that night were traced to Minneriya and Medirigiriya areas by the Dialog company. After that the phone did not answer. I gave the information to the CID Officers who came to record my statement.

My husband is still missing now for 2 and half months. Our 2 children in Australia came in anxiety and worry, but I sent them back for their studies in Australia.

My husband has a dual citizenship and the Australian High Commission also met the CID.

I read from the newspapers and people have told me that the suspect recently arrested by the Kotahena Police had given details of persons taken to Minneriya and Medirigiriya areas and I suspect that my husband could be one of them.

I very humbly and gratefully anxiously appeal to Your Excellency to please direct the Police to try and search for my husband. I am very very worried. Our family will be always grateful to Your Excellency.

Your Excellency and family will be greatly blessed by the Gods to whom I am daily praying for the safe return of my husband, who is a diabetic and heart patient.

Yours very respectfully,

Y. Sriskandarajah

Mrs. Y. Sriskandarajah

Copy to IGP, Police Headquarters

அக்காலப்பகுதியில் போலீஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ அவர்களை, நூலாசிரியர் தனிப்பட்ட முறையில், அவருடன் பணியாற்றியதன் விளைவாக நன்கு அறிந்திருந்தார். இதனடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரித்தார். நூலாசிரியரிடமிருந்து பெரும் அதிர்ச்சி தரும் வகையில், போலீஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ இச்சம்பவம் குறித்து அறிந்திருந்ததுடன், இது ஆயுத படைக்கு வெளியேயான சில ஆயுதக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்ததுடன், மேலதிக விபரங்களுக்கான அழுத்தத்தின் பேரில், அவர் திரும்பத்திரும்ப "தனது வாய் பூட்டப்பட்டுள்ளது" என்பதனையே தெரிவித்திருந்தார். இக் கூற்று பாரிய அர்த்தத்தினை பொதித்திருந்தது!

14 spotlight

The Sunday Leader, August 26, 2007

The Sunday Leader, August 26, 2007

spotlight 15

Government hand in abductions racket bared

By Rupert De Alwis

Specialist

CID investigations into the abduction racket that has plagued the island since the military was only last year, have revealed details which strongly link the hawkish Rajapakse government to the abductions racket.

The CID on Aug. 21, took into custody three Sri Lanka Air Force Squadron Leader Nicholas

● Air Force Sergeant Deshapriya spills the beans

● STF, Army, SLAF, Navy and Police personnel in abduction team with Karuna

● Forces team accused of taking 10% of ransom through Gajaniyake

● Rs.18,000 paid as rent for safe house in Gothuwa, 200 metres from IDH

● Two Muslims murdered believing they were Tigers

● Move to implicate Mangala over stolen vehicle as diversion

● Karuna Group used to identify Tiger suspects in Colombo

● Abducted businessmen taken to Karuna camp in Welikanda

● Suspects won't be produced in court any time soon, says CID

taken into a room and thoroughly checked.

It was in a way SSP Mahipala that the CID investigation effort in charge of the inquiry said. The Sunday Leader says five or six people had been taken into custody in the regard and an inquiry is being conducted.

However despite the fact that CID investigators had already revealed a connection with security personnel, Karunas and STF personnel, SSP

நூலாசிரியர் திடுக்கிடும் வகையில், இவ்வாறு காணாமல் போன வர்த்தகரின் மனைவியை தனது நண்பரான வாசுதேவ நாணயக்காரவை, பிற்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறிதொரு அரசியல்வாதியுடன் சந்திக்கவைத்தார் என்றும் இவ்விருவரும் அக்காலத்தில் கடத்தப்பட்ட நபர்களின் உறவுகள் மீது கரிசனையுடையவர்களாக காணப்பட்டவர்கள் என்பதனையும் வெளிப்படுத்துகிறார். வாசுதேவ நாணயக்கார நூலாசிரியரின் அலுவலகத்திலிருந்து அவரது கணிப்பின்படி இக்கடத்தல் தொடர்பாக அறிந்திருந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு தொலைபேசி அழைப்பு ஒன்றினை விடுத்தார் ! மேலும் நூலாசிரியர் 1991 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதிவரை இலங்கையில் கோத்தாபய ராஜபக்ஸ இருக்கவில்லை என்பது தொடர்பாகவும் "வெளிச்சமிடுகின்றார்"

Organ removal scare haunts Sri Lankans

இப்புத்தகத்தின் பிற்தொரு அத்தியாயத்திலே, இலங்கையின் பாரிய அளவில் சீனியினை ஏற்றுமதி செய்யும் இரு வர்த்தகங்களால், பிரபலமான சிங்கப்பூர் நிறுவனமொன்றினை வஞ்சித்த சம்பவம் தொடர்பாக ஆராயப்படுகிறது. இதன்விளைவாக வர்த்தக உயர் நீதிமன்ற வழக்கில், சிங்கப்பூர் வாடிக்கையாளர், மலைக்கவைக்கும் முறையில், எவ்வாறு பிரதிவாதிகள் தமது சட்டத்தரணிகளினூடாக, இச் சீனி சரக்கானது, மனித பாவனைக்குதவாது என்ற அடிப்படையில் அதிகாரிகளால் அழிக்கப்பட்டது எனத்தெரிவிக்கும் போலியான சோடிக்கப்பட்ட ஆவணங்களை அரச அதிகாரிகளிடமிருந்து பெற்றது போல சமர்ப்பித்தனர் என தெரிவித்திருந்தனர்.

ஆதாரம்:

ENGLISH TRANSLATION

கொழும்பு மாவட்ட சுகாதார அலுவலகம்
 OFFICE OF THE MEDICAL OFFICER OF HEALTH KOLONAWA
 SOTIATHUWA, ANGODA.
 TEL/FAX: 011-2411281

Office of the Medical Officer of Health
 Kolonnawa, Gothatuwa, Angoda
 21.10.2006
 Splii/KO

The Manager,
 Iswari Trading Company,
 16, Main City,
 Narahenpita Road,
 Colombo 08.

2006.10.19 தேதி 8100 க்கு மேல் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
 2006.10.19 தேதி 8100 க்கு மேல் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
 2006.10.19 தேதி 8100 க்கு மேல் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Destructions of Bulk of Sugar not suitable for consumption
 Having discovered a bulk of sugar which is not suitable for consumption on 19.10.2006 by the Public Health Inspector, Orugodawatta, the said sugar was taken into custody from the premises No. 245/51, Orugodawatta, Wellampitiya and while the said sugar was destroyed on 21.10.2006, and I wish to inform that 8100 bags of sugar were destroyed under my supervision and I wish to further inform that judicial actions are being taken against the importers and exporters depending on the circumstances.

35-
 2008-07-11
 09/10/2006
 21/10/2006

Sgd/.....
 S. Kodituwakku
 Public Health Inspector
 Gothatuwa
 Kolonnawa
 C.C. Health Medical Officer
 Kolonnawa - for inf.

கொழும்பு மாவட்ட சுகாதார அலுவலகம்
 OFFICE OF THE MEDICAL OFFICER OF HEALTH KOLONAWA
 SOTIATHUWA, ANGODA.
 TEL/FAX: 011-2411281

கொழும்பு மாவட்ட சுகாதார அலுவலகம்
 Kolonnawa Urban Council
 KOLONAWA, WELLAMPITIYA

Sri esbvarae trading company,
 Company Manager,
 No-16 Manning town,
 Narahenpita road,
 Colombo-08
 Company Manager,

> CBHU 3309747
 > CAXU 6575963
 > CBHU 3607788

Thank you,
 (MOH/Kolonnawa)
 கொழும்பு மாவட்ட சுகாதார அலுவலகம்
 SOTIATHUWA, ANGODA.
 TEL/FAX: 011-2411281

TRUE COPY
 ATTORNEYS-AT-LAW

Manager,
Sri Trading & Company,
1, Main City,
Walampitiya Road,
Sombu OB.

Destructions of Sugar which is not suitable for consumption

On 18.10.2006 the Public Health Inspector of Grogodawatta have discovered a bulk of sugar which is not suitable for consumption. The said bulk of sugar was taken into custody in the store at No. 245/61, Grogodawatta, Walampitiya and the said premises was isolated and necessary actions have been taken.

While this sugar was under inspection, some bags of sugar which were in the dementioned lorries, were also taken into custody and destroyed, them.

CBHU 3395747
CBHU 8575953
CBHU 3607788

Numbers obtained from the customers.

wish to inform that 8100 bags of sugar including the above-bulk have been destroyed if judicial actions are taken on the importers and exporters depending on the circumstances.

Sgd/.....
W.M. Seneviratne
Public Health Inspector
Kolonnawa

Acting Public Health Inspector, Kolonnawa for information
Health Medical Officer, Kolonnawa - for information



TRUE COPY
ATTORNEY-AT-LAW

Handwritten signature and date: 21/10/06

வர்த்தக நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது, குறித்த இறக்குமதி தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படிக்கு சம்பந்தப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஆணி விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் வர்த்தக நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்கள். ஆனால் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த அரச ஊழியர்கள் சாட்சியம் அளிப்பதனையும் ஆவணங்களை சமர்ப்பிப்பதனையும் கடுமையாக எதிர்த்திருந்தார்கள்.

எவ்வாறெனினும், அரச ஊழியர்களில் முக்கியமான ஒருவராக இருந்த சுகாதார வைத்திய அதிகாரி குறித்த சிங்கப்பூர் கம்பெனி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் முன்னிலையில், கோபத்துடனும் நம்பிக்கையுடனும் குறித்த பிரதிவாதிகளால், வர்த்தக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சோடிக்கப்பட்டதும் போலியானதும் என தெரிவித்தார்.

இதன் விளைவாக, இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் குறித்த சிங்கப்பூர் கம்பெனி மேற்கொண்டிருந்த புகாரில் வர்த்தக நீதிமன்ற நீதிபதி அனுமதித்திருந்த வர்த்தக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போலியான ஆவணங்களின் அசைல் வர்த்தக நீதிமன்ற பதிவுகளில் இருந்து வாபஸ் பெறவேண்டியிருந்தது, இதில் தனது நீதிமன்றத்திற்குள் மோசடி இடம்பெற்றிருந்ததை அறிந்திருந்தும், குறித்த நீதிபதி சந்தேகத்திற்கிடமான முறையில் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பித்த போது, குறித்த பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தீர்வு ஒன்றினை வலியுறுத்தியதுடன், குறித்த சிங்கப்பூர் கம்பெனிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதற்கு உடன்பட்டதன் அடிப்படையில் குறித்த வர்த்தக வழக்கு தீர்க்கப்பட்டது. எவ்வாறெனினும், குறித்த குற்றவியல் நடத்தைகள் விசாரிக்கப்பட்டு நியாயம் தீர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகும்.

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளை குற்றப்புலனாய்வு விசாரணைகளுக்கு அழைத்தபோது, தம்மை விசாரணை செய்வதினை தடுக்கும் முகமாக அவர்கள் சட்டத்தரணிகள் சங்கத்திடம் அடைக்கலம் புகுந்தார்கள், இதன் நிமித்தம், குறித்த அரச ஊழியர்கள் வர்த்தக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சோடிக்கப்பட்ட போலியான ஆவணங்கள் புதைக்கப்பட்டன. இந்த காரியமானது இலங்கைக்கும் சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையின் நம்பிக்கையையும் இழக்க செய்யும் ஒன்றாகவே அமைந்தது.

இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதனை பாதிக்கும் இன்னுமொரு பாதகமான சம்பவத்தினை இந்த புத்தகத்தின் இன்னுமொரு அத்தியாயத்தில் நூலாசிரியர் வெளிக்கொணர்த்துள்ளார். இதில் நூலாசிரியர் ஐக்கிய இராஜ்யத்தில், அந்நாட்டின் பிரஜையான DP கனகரட்னம் உயர் நீதிமன்றத்தில் வங்கி முறிவடைவு தொடர்பில் தாக்கல் செய்த வழக்கினை தொடர்ந்து, 2004ம் ஆண்டில் வங்கி முறிவடைவு தொடர்பில் இலங்கை ஜோர்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தின் (34%) பங்குகள் மீது அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியிருந்த 625,000 களவாடியாமையை தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.



BANKRUPTCY ORDER
IN THE HIGH COURT OF JUSTICE
IN BANKRUPTCY NO: 6057 - 2003

REGISTRAR BAISTER

RE: DUBSY P KANAGARATNAM

UPON THE PETITION of ALL HUSSAIN ABDUL KADER
18 WANSFORD ROAD WOODFORD GREEN ESSEX IG8 7AA
a Creditor which was presented on the 21st July 2003

AND UPON HEARING Counsel for the Petitioner and Counsel for the Debtor

AND UPON READING the evidence

IT IS ORDERED that DUBSY P KANAGARATNAM OF DPK GROUP DPK
HOUSE 186 CHASE SIDE SOUTHGATE LONDON N14 5HN CURRENTLY A
DIRECTOR LATELY OF 19 HUXLEY PLACE PALMERS GREEN LONDON
N13 be adjudged bankrupt

And the Court being satisfied that the EC Regulation does apply and that these
proceedings are main proceedings as defined in Article 3 of the Regulation

DATED THIS: 14th January 2004

TIME: 11:46

IMPORTANT NOTICE TO BANKRUPT

The/ One of the/ Official Receiver(s) attached to the Court is by virtue of this BANKRUPTCY
Order Receiver and Manager of the Bankrupt's estate. You are required to attend
upon the Official Receiver of the Court at THE OFFICIAL RECEIVER, 21
BLOOMSBURY STREET, LONDON, WC1B 3SS immediately after you have
received this Order. The Official Receiver's offices are open Monday to Friday
(except on Holidays) from 10.00 to 16.00 hours.

ENDORSEMENT ON ORDER

The Solicitor to the Petitioning Creditor is:

Name: MIRZA AND CO SOLICITORS
Address: 216 HOE STREET
WALTHAMSTOW
LONDON
E17 3AJ
Telephone: 0208 521 6333
Reference: RH/NZ/KADAR/033



I hereby certify this to
be a true copy of the original
of the Bankruptcy Order
Solicitor for the Petitioner
Mirza and Co

பிரித்தானிய காலணித்துவ காலத்தின் போது விசேடமாக தோட்ட துறைகளில் பல்வேறு
வெளிநாட்டவர்கள் பங்குகளை வைத்திருந்தமையும், அவ்வப்போது இந்த பங்குகள்
பரிமாற்றப்பட்டமையும், இந்த பரிமாற்றங்கள் நிறுவாக நோக்கில் குறித்த கம்பெனி செயலாளர்களினால்
பதிவு செய்யப்பட்டும் இருந்தது. இது சாதாரண நடைமுறையும் ஒழுக்கமுமாக இருந்தது.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் மேற்குறித்த வங்கி முறிவு தொடர்பிலான நடவடிக்கைகளின் போது குறித்த
625,000 பங்குகளின் பரிமாற்றங்கள் ஜோர்ஜ் ஸ்டீவர்ட்ஸ் இயக்குனர் சபையினால்
குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதோடு, DP கனகரட்ணம் வங்கி முறிவோடு கூட்டாக கம்பெனி
செயலாளரும் சேர்ந்து செயற்பட்டுள்ளார். ஆதாரம்

IN THE HIGH COURT OF JUSTICE
CHANCERY DIVISION

IN BANKRUPTCY

CASE NO 6057 OF 2003

IN THE MATTER OF DUBSY PRABHASARAN KANAGARATNAM

AND IN THE MATTER OF THE INSOLVENCY ACT 1986

BEFORE THE HONOURABLE MR JUSTICE HENDERSON
DATED 14TH JUNE 2007

BETWEEN:

MICHAEL SOLOMONS
(Trustee in bankruptcy of the Estate of DUBSY PRABHASARAN
KANAGARATNAM) Applicant
-and-
DUBSY PRABHASARAN KANAGARATNAM Respondent

ORDER

This Order was sent to
Chancery Assistant
regarding this Order
on 14 June 2007 at 11:46 am.
Signed at London in
Chancery Court
Solicitor

MTC LAW
17 BENTINCK STREET
LONDON W1U 2ES
TEL: 020 7493 4174
FAX: 020 7504 8706

CERTIFIED A TRUE COPY
MTC LAW LIMITED
Date: 14 Sept. 2007

I HEREBY CERTIFY THAT
THIS IS A TRUE COPY
OF THE ORDER
SIGNED BY MR JUSTICE
HENDERSON
ON 14 SEPTEMBER 2007
W1U 2ES

IN THE HIGH COURT OF JUSTICE
CHANCERY DIVISION

IN BANKRUPTCY

CASE NO 6057 OF 2003

IN THE MATTER OF DUBSY PRABHASARAN KANAGARATNAM

AND IN THE MATTER OF THE INSOLVENCY ACT 1986

BEFORE THE HONOURABLE MR JUSTICE HENDERSON
DATED 14TH JUNE 2007

BETWEEN:

MICHAEL SOLOMONS
(trustee in bankruptcy of the Estate of DUBSY PRABHASARAN KANAGARATNAM) Applicant
-and-
DUBSY PRABHASARAN KANAGARATNAM Respondent



ORDER

UPON HEARING Counsel for the Applicant and Solicitor-Advocate for the Respondent
AND UPON reading the evidence filed

IT IS DECLARED THAT

1. As a matter of English law, the Applicant was vested with the legal and beneficial ownership of 625,000 shares in George Steuart & Co Limited previously held in the name of the Respondent upon the Applicant's appointment as trustee in bankruptcy on 22nd April 2004
2. As a matter of English law, the Applicant remains vested with legal and beneficial ownership of the said 625,000 shares notwithstanding the discharge of the Respondent from bankruptcy on 1st April 2005

IT IS ORDERED THAT:-

1. No order for Costs



MTC Law Ltd
17 Bentinck Street
London
W1U 2ES

I HEREBY CERTIFY THAT THIS
IS A TRUE COPY OF THE ORDER
SIGNED BY MR JUSTICE
HENDERSON
ON 14 SEPTEMBER 2007
W1U 2ES

CERTIFIED A TRUE COPY
MTC LAW LIMITED
Date: 14 Sept. 2007

மேற்குறித்த ஐக்கிய இராஜ்ஜிய நீதிமன்றத்தை வலியுறுத்துமாறு குறித்த பிரித்தானிய அறங்காவலர் ஜூன்
2007ல் இலங்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் உத்தரவொன்றினை பெற்றிருந்தார், ஆனால் இது
கேள்விக்குரிய முறையில் சிவில் மேன்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தினால் நிறுத்தப்பட்டதுமன்றி,
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முறையீடுகளும் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு இறுதியாக
2016ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், தீர்ப்பொன்றின் மீதான வலியுறுத்தல் பண சம்பந்தமான தீர்ப்புகளில்
மாத்திரமே செய்ய முடியும் எனவும், மேற்குறித்த பங்குகள் தொடர்பிலான தீர்ப்பு இதனுள் உள்ளடங்காது
என்றும், மேற்குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்திருந்தது.

ஆனால் ஜோர்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான GES டெர்க்ஸ் மிகச் சரியான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருந்து வங்கிமுறிவு மூலமான வழக்கின் மூலம் குறித்த பிரித்தானிய அறங்காவலரின் பங்குகளை அவரின் பெயரிலே பதிவு செய்யும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டார், இதனை ஏனைய இயக்குனர்கள் எதிர்த்தார்கள், அவரோ இந்த வங்கி முறிவுடன் ஆமோதித்து, குறித்த ஜோர்ஜ் ஸ்டீவர்ட்ஸ் ன் 625,000 பங்குகளையும் அவரின் சொத்துக்களையும் வங்கி முறிவிலிருந்த பிரித்தானிய பிரஜைக்கு மாற்றும்படிக்கான நடவடிக்கைகளை முற்கொண்டார். இந்த ஜோர்ஜ் ஸ்டீவர்ட்ஸ் ன் 625,000 பங்குகளும் வங்கி முறிவடைந்திருந்த DP கனகரத்தினத்தின் தோட்டத்தின் பிரித்தானிய கடன் வழங்குனரான நோய்ஸ்டன் டாகோஸ்டா என்பவருக்கு பொருத்தனை செய்யப்பட்டிருந்தது. ஆதாரம்

<p>8R7B X7</p> <p>DUBSY PRABHASARAN KANAGARATNAM</p> <p>NOTES TO STATEMENT OF AFFAIRS AS AT 31st OCTOBER 2003</p> <p>1. Fixed Property: The value has been estimated by me. No provision has been made for possible sale.</p> <p>2. Due from DFK Group of Companies: This debt relates to monies advanced to various companies concerned are insolvent, and there is not considered to be any prospect of recovery.</p> <p>3. Shares:</p> <p>(a) Charged: I have a 34% holding in George Stewart & Company Limited, a Sri Lankan animal. The value has been estimated by me.</p> <p>(b) Quoted: I have a small portfolio comprising six holdings. The sum of £5,984 is derived from the valuation as at 3rd October 2003.</p> <p>(c) Unquoted: I am the holder of 513 shares in four of the DFK group of companies. Three of those 2/167 companies are insolvent and the fourth is dormant, and none of the holdings is considered to be of any realisable value.</p> <p>XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX</p> <p>I, Dubhy Prabhakaran Kanagaratnam, hereby certify that to the best of my knowledge and belief, this is a complete and fair statement of my affairs as at 31st October 2003.</p> <p>Signed:  Dated 3rd November 2003</p>	<p>8R7C</p> <p>DUBSY PRABHASARAN KANAGARATNAM</p> <p>APPENDIX A TO VOLUNTARY ARRANGEMENT PROPOSAL - STATEMENT OF AFFAIRS AS AT 31st OCTOBER 2003</p> <p>SPECIFICALLY PLEDGED ASSETS</p> <table border="0"> <tr> <td>Fixed Property - 19, Huxley Place, London N13 5SU</td> <td style="text-align: right;">£ 350,000</td> </tr> <tr> <td>Debt due to Mortgage - Cheltenham & Gloucester - Schedule 1</td> <td style="text-align: right;">150,000</td> </tr> <tr> <td>Debt: Wife's 50% interest</td> <td style="text-align: right;">200,000</td> </tr> <tr> <td></td> <td style="text-align: right;">100,000</td> </tr> <tr> <td>Shares</td> <td style="text-align: right;">415,000</td> </tr> <tr> <td>Debt due to Chargeholder - Mr R Dacosta - Schedule 1</td> <td style="text-align: right;">250,000</td> </tr> </table> <p>XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX</p> <p>I, Dubhy Prabhakaran Kanagaratnam, hereby certify that to the best of my knowledge and belief, this is a complete and fair statement of my affairs as at 31st October 2003.</p> <p>Signed:  Dated this 3rd day of November 2003</p>	Fixed Property - 19, Huxley Place, London N13 5SU	£ 350,000	Debt due to Mortgage - Cheltenham & Gloucester - Schedule 1	150,000	Debt: Wife's 50% interest	200,000		100,000	Shares	415,000	Debt due to Chargeholder - Mr R Dacosta - Schedule 1	250,000	<p>8R7E</p> <p>DUBSY PRABHASARAN KANAGARATNAM</p> <p>SCHEDULES TO STATEMENT OF AFFAIRS AS AT 31st OCTOBER 2003</p> <p>CREDITORS</p> <p>SCHEDULE 1 - SECURED</p> <p>1. Dacosta - 289, Sutton Court Road, Sutton, Surrey SM3 9QB secured by charge on Shares</p>	£ 250,000
Fixed Property - 19, Huxley Place, London N13 5SU	£ 350,000														
Debt due to Mortgage - Cheltenham & Gloucester - Schedule 1	150,000														
Debt: Wife's 50% interest	200,000														
	100,000														
Shares	415,000														
Debt due to Chargeholder - Mr R Dacosta - Schedule 1	250,000														
2. Cheltenham & Gloucester - Barnett Way, Gloucester GL4 3RL secured by mortgage on 19 Huxley Place, London, N13 5SU	£ 150,000														
	£ 400,000														

இந்நிலைப்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாது, 625,000 (34%) பங்குகளை வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் சுடுவேர்ட் நிறுவனத்தில் கரைப்பதற்கான நோக்கத்துடன் வேண்டுமென்றே, 600,000 மேலதிக புதிய வேறு தரத்திலான பங்குகளை, பங்கொன்று ரூபா 30/- எனும் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் சுடுவேர்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களின் நிர்வாகிகள் தாம் அப்பதவியில் இருக்கும் காலம் வரை தம்முடன் வைத்திருக்கும் படியாகவும், அவர்கள் தமக்கு அடுத்து வரும் துணை நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு இதனை கைமாற்றம் செய்வதற்கான 'வெற்று' பரிமாற்றல் பத்திரத்துடன் வெளியிடப்பட்டது. எப்படியாயினும், வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் சுடுவேர்ட் நிறுவனத்தின் குறிப்பாணையில் வேறு தரத்திலான பங்கு விநியோகத்திற்கு, இடமளிக்கப்படவில்லை. எனவே இவர்கள் முற்றிலும் முரணாக நடந்தனர்!

	பங்குகளின் எண்ணிக்கை	%	புதிய %
மனுதாரர்	455,478	24.62 %	18.59 %
10 ^{வது} பிரதிவாதி	78,324	4.23 %	
5 ^{வது} பிரதிவாதி, 4 ^{வது} பிரதிவாதியின் முறிவடைந்த சொத்துக்களுக்கு உத்தரவாதியாக - ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் நீதிமன்றத்தின் (P4) தீர்ப்பின் படி			
(கூறப்பட்ட இப்பங்குகள் தொடர்ந்தும் 4 ^{வது} பிரதிவாதியின் பெயரில் தவறான முறையிலும் மோசடியான முறையிலும் பதியப்பட்டுவந்தன)	625,000	33.78%	25.51%
2 ^{வது} பிரதிவாதி	323,395	17.48%	13.19 %
8 ^{வது} பிரதிவாதி	341,701	18.47 %	13.95%
9 ^{வது} பிரதிவாதி	6,102	0.33%	0.24%
6 ^{வது} பிரதிவாதி	20,000	1.09%	0.83%
	1,850,000	100.0%	

600,000 புதிய வேறு தரத்திலான பங்குகள்

600,000

24.49%

2,450,000

100.00 %

ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொறுப்பாளிகள் மற்றும் G.E.S.தேர்க்ஸ் இன் முறிவடைந்தநிலை தொடரான வழக்குகள் 2010 செப்டம்பரில் வர்த்தக உயர் நீதிமன்றத்தில் பின்வரும் வழக்குகளில் பின்வரும் தீர்வுக்கான நிபந்தனைகள் பதியப்படும்வரை,பலனளிக்கவில்லை.

**TERMS OF SETTLEMENT IN CASES NOS.
HC (C) 51/2010/CO & HC (C) 52/2010/CO
RECORDED IN THE COMMERCIAL HIGH COURT ON 20.9.2010**

Mr. S.L. Gunasekera

The Respondents undertake to incorporate in the main Articles of the 1st Respondent the words of the current Article 4 from the words to share in the capital of the company up to by the Directors. As well as the words in Article 5 from the words any members decide to sell or transfer up to the words than those offers to the other members. We remain in the new Article. It is agreed by the parties that the settlement effected in these proceedings is entitled subject to the requisition of right to continue the contention that the 600000 new shares were invalidly issued and are null and void. And also the shares presently registered in the name of the 4th Respondent are not shares validly registered in his name and they are the shares that to be registered in the name of the trusty in bankruptcy. This settlement also subject to the right of the Petitioner refer to final relief prayed for in this action and the other action that have been filed so far.



14

2009 ஜூன் இல் முன்பதாக,G.E.S.தேர்க்ஸ், அறிவுறுத்தப்பட்டதன் படி, இலங்கை போலீஸின் குற்றப் புலனாய்வுப்பிரிவில் புகார் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்,இவர்கள் இதனை ஏற்றுக்கொண்டும், இவ்விடயம் முக்கியமான மற்றும் ஆழமானது எனவும் ஒப்புக்கொண்டதுடன், கௌரவ,சட்ட மா அதிபர் அவர்களின் ஆலோசனைக்காகக் காத்திருந்தனர், எவ்வாறாயிருப்பினும் இது பல வருடங்களாக நடைபெறவில்லை, இது விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனைவிப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையினையும் பயனற்றதாக செய்வதுடன், 'இலங்கையில் அடைக்கலம் பெற்றிருக்கும் வேளை பிறிதொருவரின் சொத்தினை வைத்திருத்தலுக்கான' உத்தரவாதத்துடனான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தடையாகும்.

දු. ස. කො. 534
P. O. Box No. 534
දු. ස. කො. 534
Telegram "SECURIM" COLOMBO
දු. ස. කො. 2380380
Fax No. 2380380



ශ්‍රී ලංකා පොලීසිය
இலங்கைப் பொலீஸ்
SRI LANKA POLICE
අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව
குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம்
CRIMINAL INVESTIGATION DEPARTMENT
இலங்கைப் பொலீஸ் கොமிஷனரின் கட்டிடம்
4 ஆம் மாடிக், புதிய செயலகக் கட்டிடம்
4th Floor, New Secretariat Building
கොமிஷனி 01, கு. சேனா பொதுமுகி 1, இலங்கை கொழும்பு 01, Sri Lanka

CLASSIFICATION

මගේ අංකය
எனது இல. } 2009/12/17 4557
My No. } 2009(54)
ඔබේ අංකය
உமது இல. }
Your No. }
ලියවිල්ල
தேதி } 05.10.2010
Date } 05.10.2010

Mr. G.E.S. Dirckze
#3, Sinhapura Mawatha
Pelawatta, Battaramulla.

Sir,
Fraud involving amounts of monies valued over Rs. 150 Million and the continuous drain of the assets of the Company and the State.
References are made to your complaint dated 11/06/2009 and letter dated 23rd December 2009 on the above noted subject;

We accept the fact that your complaint is of a very grave and serious nature and I assure you that the CID always act impartially irrespective of a person's status.
Your complaint was based on the adjudgement of Mr.D.P.Kanagartnam as a bankrupt person in a United Kingdom High Court on 14/01/2004.

In conformity with the Insolvency Act of England a bankrupt person is legally bound to give information to his trustee and to cooperate with him in the administration of his affairs. Extensive powers are available to the High Court of England to undo a range of transactions entered into by the bankrupt with a view to dissipating or reducing the value of his assets in the period before his bankruptcy.

In the absence of a clear criminal offence and due to the legal provisions mentioned above, the situation warranted to consult the Attorney General for legal instructions on further inquiries to be conducted in this regard and also to ascertain the extent of validity of a court order given by a foreign country.

You will be notified the next course of action on receipt of the advise of the Attorney General.

Yours truly,

Nandana Munasinghe
Deputy Inspector General
NANDANA MUNASINGHE
Deputy Inspector General of Police
CRIMINAL INVESTIGATION DEPARTMENT

நேர்மையானவரும் பொதுநலத்தினை நோக்காகக் கொண்டவருமான G.E.S. தேர்க்கல் ஆகஸ்ட் 2010 இல், தேசிய மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயம் தொடர்பாக பிரதம நீதியரசர் J.A.N. டி சில்வாவிடமும் புகார் செய்திருந்தார், அவர் இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் விசாரணைக்காகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் படியாகவும் கையளித்தார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெறுமனே பின்வரும் கடிதத்தினை அனுப்பியதுடன், தொடர்ச்சியாக இது தொடர்பாக எவ்வித தொடர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.



ශ්‍රී ලංකා නීතිඥ සංගමය
BAR ASSOCIATION OF SRI LANKA
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்

PRIVATE AND CONFIDENTIAL

5th October 2010
Mr. G E S Dirckze
No. 3, Sinhapura Mawatha
pelawatta
Battaramulla

Dear Mr. Dirckze,
Your letter dated 2nd August 2010 addressed to the Lordship of the Chief Justice refers.

We have called for observations from the persons mentioned in your letter and shall revert once we receive a reply.

Thanking you
Yours faithfully

Rohan Sahabandu
Deputy President
Bar Association of Sri Lanka

President
Shibly Aziz, PC
Tel: 2669103
Mobile: 0777 386 136
Fax: 2671881
shiblyaziz@yahoo.com
Deputy President
Rohan Sahabandu
Tel: 2664777
Mobile: 0775 190096
rohan_sahabandu@yahoo.com
Secretary
Mahinda B. K. Lokuge
Tel/Fax: 2655124
Mobile: 0773 266478
mahindalokuge@yahoo.com
Asst. Secretary
Chathura Galhena
Mobile: 0773 249846
chaturagalhena@yahoo.com
Treasurer
Athula Perera
Tel: 2972461
Mobile: 0773 619439
athula.perera@yahoo.com

No. 153, Mihindu Mawatha,
Colombo 12, Sri Lanka.
Tel: +94 11 2447134, +94 11 2331897
Fax: +94 11 2448090
E-mail: basil.lawnet@gmail.lk
basil.lawnet@gmail.com
Web site: www.basf.org.lk

பல வருடங்கள் செல்கையில் G.E.S.தேர்க்கல் 2011 செப்டம்பர் இல், தனது 81 வது வயதில், வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தின் 24 % ஆன தனது பங்குகளையும் அவருடன் பணியாற்றிய இருவரின் மொத்தமான 29 % பங்குகளையும் விற்பனை செய்திருந்தார், இவர்கள் கணக்காளர்களாகவும் வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாகிகளாகவும் காணப்பட்டனர். இவர்கள் பங்கொன்று 350/- எனும் சலுகை விலையில் செப்டம்பர் 2010 இல் வர்த்தக உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட தீர்வு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தல் வேண்டும் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முறிவடைந்த பொறுப்பாளிகளும் இதில் ஒரு தரப்பினராய் இருந்தல் வேண்டும் எனும் கொள்வனவு செய்வோரின் வெளிப்பாட்டிற்கமைய இவ்விற்பனை காணப்பட்டது.

வரையறுக்கப்பட்ட ஜார்ஜ் ஸ்டீவர்ட் நிறுவனத்தின், ஐக்கிய இராஜ்ஜியத்தில் முறிவடைந்த பொறுப்பாளிகளிடம் காணப்பட்ட 625,000 பங்குகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பங்குகளையும் கொள்வனவு செய்யும் நோக்கோடு இக்கொள்வனவாளர்கள் பிறிதொரு தரப்பினருடன் இணைந்து நாடகம் ஆடினர். இதனால் இவ்வாறான காரியத்திற்கு இடமளித்தல் சாத்தியமாயிருந்தது. இருந்தபோதும், அதிர்ச்சியுட்டும் வகையில், இக்காரியம் ஒப்புக்கொள்ளப்பட்டும், அதற்கான நடவடிக்கைகள் முரணாகவும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொறுப்பாளிகளுக்கு பகையாகவும், தீங்கானதுமாக நடாத்தப்பட்டது. சட்ட தொழிற் துறையினைச் சார்ந்த கொள்வனவாளரின் இயக்குனர் ஒருவர், மேற்குறித்த பொறுப்பெடுத்ததை செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட நபராக இருந்த போதும், அதற்கு முரணான வகையில், அந்த நம்பிக்கையும் மீறப்பட்டது.

இவ் அளவில் பெரிதான புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திலே, எவ்வாறு இலங்கையில் ஜேர்மன் முதலீட்டாளர் ஒருவர் மோசடி செய்யப்பட்டார் என்றும் இதன் விளைவாக உள்நாட்டினுள் வெளிநாட்டோரின் முதலீடு மீதான நம்பிக்கையினை குறைத்தது எனவும் நூலாசிரியர் அதிர்ச்சிகரமான வெளிப்பாடுகளை தந்துள்ளார்.

தொலைத்தொடர்பு துறையில் விசேட திறமை கொண்ட ஜேர்மன் நாட்டின் கலாநிதி டைடெரிக் கோஹன், உள்நாட்டு இணைப்புடன் கூடிய முதலீட்டினை மேற்கொண்டு, வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினை, 1995 ஒக்டோபரில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கையொப்பமிட்டு ஆரம்பித்தார். ஆதாரம் :

புரிந்துணர்வு உடன்படிக்கை

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையானது 1995, அக்டோபர் 26 வது நாள் கைச்சாத்திடப்பட்டது

மூலமும் இடையிலும்

வரையறுக்கப்பட்ட I.W.S. ஹோல்டிங்ஸ் (தனி), இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கம்பெனிகள் தொடர்பான சட்டங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்டதும், அதன் பதியப்பட்ட காரியாலயமாகவும் அல்லது வர்த்தகத்தின் பிரதான இடமாகவும், இல.451A /கண்டி வீதி, களனி அமையும். (இதற்கு பின்பு "கம்பெனி" என்று குறிப்பிடப்படும் இடங்கள் அனைத்திலும் அது மேட்குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட I.W.S. ஹோல்டிங்ஸ் (தனி) இணையும் அதன் வழித்தோன்றல்கள் மற்றும் நிறைவேற்றாளர்களும் நிர்வாகிகளைக் குறிக்கும், இதன் அனுமதிக்கப்பட்ட நியமிப்புகளும் வழித்தோன்றல்களும்


அத்துடன்

இல.197, ராஜபிஹில்ல மாவத்தை, கண்டியில் வதியும் கலாநிதி டைடெரிக் கோஹன் (இதனை தொடர்ந்து "ஒருங்கிணைப்பாளர்" என்று அழைக்கப்படுவார், அதாவது இச்சொல் இனி பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் கலாநிதி டைடெரிக் கோஹன், அவரது வழித்தோன்றல்கள் மற்றும் நிறைவேற்றாளர்களும் நிர்வாகிகளும் அர்த்தப்படுத்தப்படுவார்).

XXXXXXXXXXXXXXXXXX

The Common Seal of
I.W.S. Holdings (Pvt) Ltd. }
was hereunto affixed in }
accordance with its Articles }
of Association in the }
presence of }
..... Director }
..... Director }
WITNESSES:
1.
2.
Dr. Diederich Koehn has }
set his hands hereunto in }
the presence of }
.....
WITNESSES:
1.
2.

இப்பணித்திட்டமானது, 1995 மார்ச் இல் இலங்கை முதலீட்டு சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜேர்மன் முதலீட்டாளரான கலாநிதி டைடெரிக் கோஹன் இற்கு இலங்கைக்கான வதிவிட விசாவும் வழங்கப்பட்டது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு டைனாவிஷன் தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் முதன்மை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒன்றாக தனது பணிகளை ஆரம்பித்தது



கலாநிதி டைடெரிக் கோஹன் பிரதான முதலீட்டாளராகவும், உடன்பணியாளராகவும் இருந்தபோதும், அவரது பங்குகளுக்கான பங்குச் சான்றிதழோ வருடாந்த கணக்கறிக்கைகளோ அவருக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் இதன் வருடாந்த பொதுக் கூட்டமும் ஆரம்பம் முதல் கூட்டப்படவில்லை. இதனை பொருட்படுத்தாமல், வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் பணிகளை உள்நாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டும், முகாமை செய்தும் வந்தனர்.

இதன் விளைவாக, அவருக்கு அறிவுறுத்தப்பட்டதன் பேரில், கலாநிதி டைடெரிக் கோஹன் 2001 நவம்பரில், 1982 இன் அப்போதைய கம்பெனிகள் சட்டம் இலக்கம் 17 இன் 210/211 மற்றும் 213 பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கையினை இலங்கையின் வர்த்தக உயர் நீதிமன்றத்தில், விபரமான தரவுகளை தனது மனுவில் குறிப்பிட்டு, தாக்கல் செய்திருந்தார்.

2002 இல் வர்த்தக உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்தது. அதாவது, 1,000,000/- சாதாரண பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒன்று ரூபா 10/- வீதம் விநியோகிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டதும் வழங்கப்பட்டதுமான பங்கு மூலதனமான 10,000,000/- ரூபாயில், 9,999,980/- தொகைக்கு கலாநிதி டைடெரிக் கோஹன் அவர்களே சட்டபூர்வ பங்குதாரர் எனவும், ஒவ்வொன்றும் ரூபா 10/- பெறுமதியான, ஊக்குவிப்பு பங்குகளான வெறுமனே இரண்டு பங்குகளே உள்ளூர் பங்குதாரருக்கு உரித்தானது என்றும் தெரிவித்திருந்தது.


மேற்குறிப்பிட்ட இரு பங்குதாரர்களுமே வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் நிர்வாகிகளாக இருந்ததுடன் அவர்களுள் ஒருவர் இலங்கையின் சம்பத் வங்கியின் உப தலைவராகவும் காணப்பட்டார். வர்த்தக உயர்நீதிமன்றம், மேலும் இவ்விரு நபர்களும் வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் நிர்வாகிகளாக இயங்குவதற்கு தகுதியற்றவர்கள் எனவும், பொருத்தமற்றவர்கள் எனவும் தீர்ப்பளித்தது.

பிரதிவாதிகளுள் ஒருவராக வர்த்தக உயர் நீதிமன்றத்தினால் அறிவித்தல் அனுப்பப்பட்ட வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் கணக்காய்வாளர்கள், வெட்கமற்ற முறையில் வர்த்தக உயர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகாது தலைமறைவாயினர் !

மேற்குறித்த வர்த்தக உயர் நீதிமன்ற தீர்ப்பானது வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களுடன் உச்ச நீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யப்பட்டதுடன், நீதியரசர் நிஹால் ஜெயசிங்கவினால் தீர்ப்பு வழங்கப்படவேண்டியிருந்தது, ஆயினும் அவர் விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால் இத்தீர்ப்பு எடுக்கப்படவில்லை, இது சட்ட நடைமுறைகள் தொடர்பாக விரக்தியினையும் முதலீட்டு

சபையின் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு ஜேர்மன் முதலீட்டாளருக்கு நீதி மறுத்தலையும் வெளிப்படுத்தியது !

இதன் தொடர்ச்சியாக 2004 செப்டம்பரில் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் பின்வரும் கடிதம் அனுப்பப்பட்டு, ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையும், தொலைத்தொடர்பு சாதனங்களும் வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினால் மாத்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தியது.

**இலங்கை இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு**
Telecommunications Regulatory Commission of Sri Lanka

70, எலிவிடலா மாடல், கொழும்பு 08, 276, Elvitigala Mawatha, Colombo 08, Sri Lanka.

☎: +94 11 2689345 ☎: +94 11 2689341 ✉: dg@trcs.lk
Telephone Fax E-mail

உமது இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு DGLM/REG/RWS 04-2 27th September, 2004
Your No. My No. Date

I, W Seranayake
IWS Holdings (Pvt) Ltd
Group Director
451, Kandy Road,
Kelaniya

Dear Sir,

RENEWAL OF FREQUENCY BROADCASTING SERVICES LICENSE


We write with reference to your letter dated 3rd September 2004 on the above subject.

We wish to bring to your notice the following:



1. The frequencies assigned by the Commission should be used only for the business of Dynavision Broadcasting Company (Pvt) Limited.
2. The frequency emitting apparatus (radio communication equipment) approved by Commission should not be transferred or disposed without the prior approval of the Commission.

Your application for renewal may be considered subject to the confirmation of 1 & 2 above.

TELECOMMUNICATIONS REGULATORY COMMISSION OF SRI LANKA


Aruna Amerasekera
Director General

Cc: C. Malliyadde, Chairman, TRCSL
Cc: Dynavision Broadcasting (Private) Limited
Cc: W.B Ganegala, Secretary, Ministry of Information and Media





வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் உள்நாட்டு கூட்டு நிறுவனமான IWS ஹோல்டிங்ஸ் இக்கடிதத்திற்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றினை மேற்கொண்டிருந்தது, அதில் குறித்த இக்கடிதத்தினை விலக்கி, டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினை இதில் உள்ளடக்கலாகாது எனவும் குறிப்பிட்டிருந்தது.

எப்படியிருப்பினும், கலாநிதி டைடெரிக் கோஹன் வெற்றிகரமாக வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினை ஒரு இடையீட்டாளராக இவ்வழக்கினில் இணைத்துக்கொண்டார். இவ் இணைப்பானது மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்ததான ஆகஸ்ட் 2006 இன் தீர்ப்பிலே, மேல்முறையீட்டு நீதிமன்றம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் ஒதுக்கப்பட்ட அலைவரிசையானது, வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினால் அவர்களது பணியில் மாத்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும் என தீர்ப்பளித்தது.-ஆதாரம்: தீர்ப்பின் கடைசி பந்தி

“முதலாவது பிரதிவாதியினால் செப்டம்பர் 27, 2004 திகதியிடப்பட்ட கடிதத்தில், (P14) குறிப்பிடப்பட்ட நிபந்தனையாவது; தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் ஒதுக்கப்பட்ட அலைவரிசையானது, வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினால் அவர்களது பணியில் மாத்திரம் பயன்படுத்தப்படல் வேண்டும் எனவும், ஆணைக்குழுவினால் அனுமதியளிக்கப்பட்ட ரேடியோ தகவல் தொடர்பு சாதனமானது, ஆணைக்குழுவினின் அனுமதியின்றி கைமாற்றம் செய்யப்படவோ, அகற்றப்படவோ கூடாது எனவும், இதன் அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்தல் சட்டவிரோதமாகவோ நியாயமற்றதாகவோ கருத்தப்படலாகாது. இவ்விபரங்களின் அடிப்படையில், நீதிமன்றமானது இவ்விண்ணப்பத்தினை செலவு பணம் செலுத்தத் தேவையில்லை எனவும் கூறி நிராகரித்தது.


Judge of the Court of Appeal
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி”

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டிற்கு வழங்கப்பட்ட குழப்பகரமான கட்டளையினால், வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியினால் மாத்திரம் உபயோகிக்கப்படுவதற்கு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் ஒதுக்கப்பட்ட அலைவரிசையானது, அதிர்ச்சிதரும் வகையில் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்களாலும் / அல்லது வேறு இரகசிய தரப்பினராலும் புறக்கணிக்கப்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது.

அக்டோபர் 2002 இன் வர்த்தக உயர் நீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் நிஜமானதும், தனித்ததுமான உரிமையாளர், கலாநிதி டைடெரிக் கோஹன் மாத்திரமே என்ற தீர்ப்பின் பின்னர் சில காலத்திற்குள், பெப்ரவரி 2003 இல் தொழில்சார் சட்டத்தரணிகளின் உதவியுடனும் ஒத்தாசையுடனும் ஒரு புதிய கம்பெனியாக வரையறுக்கப்பட்ட ஆர்ட் டிவி (ART TV) ஒளிபரப்பு கம்பெனி உருவாக்கப்பட்டது.

டைனாவிஷன் ஒளியலைவரிசை இயங்காததை அடுத்து, ஆர்ட் டிவி எனும் பெயரின் கீழ் தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட தொடங்கின, இது, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் மேட்குறிப்பிடப்பட்ட செப்டம்பர் 2004 இன் கடிதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட நிபந்தனைகளை மீறி வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் ஒளிபரப்பு உபகரணங்களை பயன்படுத்தியே இவ்வாறு நடைபெறுகிறதா ? என்ற அதிகரிக்கும் கேள்விக்கு வழிவகுத்தது.

கீழே தரப்பட்டுள்ள பிரகாரம், செயற்கைகோள் தொலைக்காட்சி அனுமதி பாத்திரம் கூட, வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் பெயரிலேயே வழங்கப்பட்டது.


Secretary, Ministry of Posts, Telecommunications and the Media

My No: PTA/AN/UC/53
31st October 1997

Menon Dynavision Broadcasting Co. (Pvt.) Ltd.
Level 15, East Tower,
World Trade Centre,
Echelon Square,
Colombo 1.

LICENCE TO PROVIDE CONDITIONAL ACCESS DIRECT TO HOME (DTH) SATELLITE DELIVERED TELEVISION PROGRAMMES

Reference application made by you regarding above, a provisional license is issued to you by this letter to provide Television Service by enabling the reception of Direct to Home (DTH) Satellite Delivered Conditional access programmes to Sri Lankan viewers (DTH Dynavision Broadcasting Co. (Pvt.) Ltd., Level 15 - East Tower, World Trade Centre, Echelon Square, Colombo 1 with the approval given by Hon. Minister of Posts, Telecommunications and the Media under the powers vested in him by virtue of Section 28 of the Sri Lanka Rupavahini Act No. 6 of 1992. The following terms and conditions shall apply with regard to the provisional license.

1. The Licensee shall provide broadcasting programmes in accordance with the terms, standards and code of ethics followed by Sri Lanka Rupavahini Corporation and instructions issued by the Ministry in-charge of the subject Media regarding programme content and quality.
2. The Licensee shall maintain a broadcasting service of high quality both as to the reception and the material received.
3. The Licensee shall ensure its enabling programmes to education, sports and entertainment with a family content and foreign news. Commencement of any new programme should be notified to the Ministry in-charge of the subject of the Media.
4. The Licensee may broadcast local news only with specific written approval of the Ministry responsible for the subject of Media.

Level 15, East Tower, World Trade Centre, Colombo 1
Phone : 94-1-3270008 Fax : 94-1-341524 e-mail : secret@ptm.lk

5. All advertising shall be in accordance with the code of ethics adopted by the Sri Lanka Rupavahini Corporation.

6. The Licence shall remain temporary until such time as formal licence is issued.

7. The Licence fee will be notified in due course.

8. The Licensee shall not rebroadcast any programme terrestrially.

9. The Minister in-charge of the subject of Media may impose any other conditions from time to time which are deemed to be necessary for the purpose of carrying on the service of broadcasting in Sri Lanka and for developing extending and improving that service and for matters connected therewith or incidental thereto.


K.C. Logeswaran
Secretary
Ministry of Posts, Telecommunications and the Media

Copy to: 1. Secretary, Ministry of Defence
2. Director-General of Telecommunications
3. Director-General Information
4. Director-General, Sri Lanka Rupavahini Corporation

இலங்கை முதலீடு சபையின் அங்கீகாரம் பெற்ற கம்பெனி என்ற வகையில் வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் வருடாந்த பொதுக் கூட்டம், அதன் தொடக்கமான 1994 முதல் நடைபெற்றிருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், கம்பெனிகள் பதிவாளர், வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார், இதற்கமைய இக்கூட்டம் நவம்பர் 2003 இல் நடைபெற்றது.

என் எண் } E/241/2003
 எனது இல. }
 My No. }
 உமது இல. }
 Your No. }
 தொலைபேசி இல. } 433967
 தொலைபேசி இல. } 433769
 Telephone Nos. : } 32 08 090
 தொலைபேசி இல. } 327911
 மின்-அஞ்சல் } Attorney @ sri.lanka.net
 E-mail } council @ sri.lanka.net
 தொலைபேசி } 436421
 தொலைபேசி }
 Fax }



சிறப்பித்த டீபார்ட்மென்ட்
 சட்டமா அதிபதி திணைக்களம்
 ATTORNEY-GENERAL'S DEPARTMENT

உள் எண் }
 அஞ்சல் பெட்டி } 502
 P. O. Box No. }

கோட்டை 12
 கொழும்பு 12.
 Colombo 12.

29th August 2003.

Registrar of Companies,
 Department of the Registrar of Companies,
 'Samagam Medura',
 400, D.R. Wijewardhana Mawatha,
 Colombo 10.

DYNAVISION BROADCASTING COMPANY (PVT.) LTD.
DIRECTION UNDER SECTION 127(2) OF THE COMPANIES ACT

XXXXXXXXXXXX

Nihal Jayawardere
 Senior State Counsel
 for Attorney General.

வருடாந்த பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்



உள் எண் }
 எனது இல. }
 My No. }
 உமது இல. }
 Your No. }
 தொலைபேசி இல. }
 தொலைபேசி இல. }
 Telephone Nos. : }
 தொலைபேசி இல. }
 மின்-அஞ்சல் }
 E-mail }
 தொலைபேசி }
 தொலைபேசி }
 Fax }

'சாமகம் மீதுரா'
 400, D. ர. விஜேவர்தன மாவாத்தா,
 கொழும்பு 10.
 'SAMAGAM MEDURA'
 400, D.R. Wijewardhana Mawatha,
 Colombo 10.

என் எண் } N(PVS) 13564
 எனது இல. }
 My No. }
 உமது இல. }
 Your No. }
 தொலைபேசி இல. }
 தொலைபேசி இல. }
 Telephone Nos. : }
 தொலைபேசி இல. }
 மின்-அஞ்சல் }
 E-mail }
 தொலைபேசி }
 தொலைபேசி }
 Fax }

Director,
 Dynavision Broadcasting Company (Private) Limited,
 451, Kandy Road,
 Kelaniya.

Dr. Diederich Koehn
 Member-Dynavision Broadcasting Company (Pvt) Limited
 197, Rajapahilla Mawatha
 Kandy.

Mr. I. W. Senanayake
 No. 1, 33rd Lane
 Bagatille Road
 Colombo 03.

Mr. P. W. Senanayake
 No. 31/20
 Bathiya Mawatha
 Dehiwela.

Dear Sirs/Members,

Calling the Annual General Meeting for the year 2002 Under
Section 127(2) of the Companies Act. Dynavision Broadcasting
Company (Private) Limited

Whereas default has been made in holding the Annual General Meeting of Dynavision Broadcasting Company (Private) Limited for the year 2002 as required by Section 127(1) of the Companies Act, and whereas an application has been made by a member of the said company in terms of section 127(2) of the said Act, I, Dias Karunaratne Hettiarachchi Registrar of Companies in terms of powers, vested in me under the said section 127(2) of the Act do hereby call;

(1) The Annual General Meeting of Dynavision Broadcasting (Private) Limited for the year 2002 on 15th November 2003 at the Auditorium of the Department of the Registrar of Companies, Samagam Medura, 400, D R Wijewardene Mawatha, Colombo 10 at 10.30 a.m.

- (2) I declare that the proposed general meeting will be the annual general meeting for the year 2002.
- (3) I hereby declare that one member present in person or by proxy shall be deemed to constitute a meeting.
- (4) I hereby direct that resolutions giving due notice of appointment of directors and their consent be sent to me on or before 20th October 2003.
- (5) Also herewith attach notice of the meeting, agenda and the notes which are part and parcel of the calling of the meeting.

Yours faithfully,

D.K. Hettiarachchi
 Registrar of Companies.

Copies to:

1. I W S Holdings Private Limited)
Director, 451/A Kandy Road, Kelaniya.)
2. Mr. Sri Pathmanathan Sriketheeswaran, Director) for your
181/4 W A silva Mawatha, Colombo 06.)
3. Mr. Madvraperumarachige Chaminda Deepal Perera) information.
Director, 9, 3rd Lane, Nawala, Nugegoda.)
4. Mr. Kasthuri Arachchige Gnanaeweera, Director)
6 Delgahawatte Road, Talapathpitiya Road,)
Nugegoda.)
5. Mr. Liyanawaduge Walter Weeraratne, Director)
5/5B Sharamadana Mawatha,)
Off Sri Nagavihara Road, Nugegoda.)
6. M^{rs}. R.C.A.B. Rodrigo, Secretary)
171/2, Nayakakanda, Hendala, Wattala)
7. Messrs. Goonetilake & Co.)
Chartered Accountants, No. 38,)
Galle Face Court, Colombo 03.)

கம்பெனிகள் பதிவாளரின் காரியாலயத்தில் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட வருடாந்த பொதுக்கூட்டத்தில், கலாநிதி டைடெரிக் கோஹன், வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் முன் குறிப்பிட்ட இரு பங்குகள் தவிர்ந்த ஏனையவற்றிற்கு தனி பங்குதாரராக இருப்பதற்கு மேலதிகமாக அவரும், மற்றும் அவரால் பரிந்துரைக்கப்பட்டவர்களும் நிர்வாகிகளாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட தீர்மானம் கலாநிதி டைடெரிக் கோஹனிற்கு சட்ட நிறுவனமான வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனியின் உரித்தையும் கட்டுப்பாட்டையும் மாத்திரமே வழங்கியதுடன், இவ்வாறான வழக்குகள், தாமதமாக நிலுவையில் வைக்கப்பட்டமை அதன் சொத்துக்களும் மிகவும் முக்கியமான ஒதுக்கப்பட்ட அலைவரிசையும் புறக்கணிக்கப்பட வழிவகுத்தது.

2006 மார்ச் இல் கலாநிதி டைடெரிக் கோஹன் இலங்கை போலீஸின் குற்றப்புலனாய்வு பிரிவில், மேற்குறித்த பெருநிறுவன மோசடி தொடர்பாக புகார் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார், இப்புகாரின் பிரதிகள் போலீஸ் மா அதிபர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட போதும், இவ்விடயம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளும் ஆர்வமாக மேற்கொள்ளப்படவில்லை.

Dr. Diederich Koehn
Telecommunications Consultant
Telephone: +94 - 81 - 4 - 47 37 07
Telefax: +94 - 81 - 4 - 47 30 15
E-Mail: koehn@dialogsl.net

197, Rajapihilla Mawatha
KANDY
Sri Lanka

திரு.சிகிர மெண்டிஸ்
நிர்வாகி
குற்றப்புலனாய்வுப் பிரிவு
4வது மாடி, புதிய செயலகக் கட்டடம்
கொழும்பு - 1

கனம் ஐயா,

புகார்

நான் ஒரு ஜேர்மன் பிரஜை, இலங்கையின் வதிவிட விருந்தினர் திட்டத்திற்கமைய இலங்கையின் வதிவிட விருந்தினராக இருக்கின்றேன்.

இலங்கைக்கு நான் பெருமளவு தொகையிலான அந்நிய செலவாணியினை கொண்டுவந்துள்ளேன். அமெரிக்க டொலர் 250,000/- இணை வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக முதலீடு சபையின் பணித்திட்டமான தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றினை ஆரம்பிக்கும் திட்டத்தில் முதலீடு செய்துள்ளேன் .

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இங்கணம் உண்மையுள்ள,

கலாநிதி டைடெரிக் கோஹன்

பிரதிகள்: திரு.சந்திரா பெர்னாண்டோ, போலீஸ் மா அதிபர்
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
அதிமேதகு ஜூர்ஜன் வீர்த், ஜேர்மன் தூதுவர்

இதனைத்தொடர்ந்து ஜூன் 2007 இல் கலாநிதி டைடெரிக் கோஹன் அவரது இறுதி புகாராக முதலீட்டு சபையில் புகாரொன்றினை தாக்கல் செய்தார், இருப்பினும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவரை வஞ்சித்தமைக்காக ஆர்வமாக எவ்வித நடவடிக்கையும் இலங்கை முதலீட்டு சபைக்கு கீழ் இயங்கும் எந்த முகவராலும் முன்னெடுக்கப்படவில்லை !

Dr. Diederich Koehn
Telecommunications Consultant
Telephone: +94 - 81 - 4 - 47 37 07
Telefax: +94 - 81 - 4 - 47 30 15
E-Mail: koehn@dialogsl.net

197, Rajapihilla Mawatha
KANDY
Sri Lanka

சூரியர் மூலமாக

திரு.தம்மிக்க பெரேரா

தலைவர்/பொது நிர்வாகி இலங்கை முதலீடு சபை
மேற்கு கோபுரம், 25வது மாடி,
உலக வர்த்தக மையம்
கொழும்பு - 1

கனம் ஐயா,

வரையறுக்கப்பட்ட டைனாவிஷன் ஒளிபரப்பு கம்பெனி

நான் முன்னதாக பல பிரதிநிதித்துவங்களை ஏற்கனவே செய்துள்ளேன், இருப்பினும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனது முன்னைய பிரதிநிதித்துவங்களின் பிரதிகளும் அநேகமாக முதலீட்டு சபையின் கோவைகளுள் இருத்தல் வேண்டும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இங்கணம் உண்மையுள்ள,

கலாநிதி டைடெரிக் கோஹன்

பிரதிகள்:

கௌரவ.கலா.சரத் அமுனுகம, நிறுவன அபிவிருத்தி அமைச்சர்
திரு.காஞ்சன ரத்வத்த, பொது நிர்வாகி, TRC
திரு.லலித் வீரதுங்க,தலைவர் TRC/அ.மே.ஜனாதிபதியின் செயலாளர்
திரு.D.W.பிரதாபசிங்க, DIG - CID
திரு.விக்டர் பெரேரா, IGP
அதிமேதகு ஜார்ஜ்ஸ் வீர்த், ஜேர்மன் தூதுவர்

பாரிய மன அழுத்தத்திலும் பதட்டத்திலும் காணப்பட்ட கலாநிதி டைடெரிக் கோஹன், இலங்கை போன்றதொரு வெளி தேசத்தில், அவர் சிக்கியிருந்த இக்கட்டான நிலை குறித்து, அதிக மனவருத்தத்துடன் இந்த அளவிற்கு வஞ்சிக்கப்படவும், இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு உரிய அதிகாரிகளினாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தனது 77 வது வயதில், அக்டோபர் 2007 இல் காலமானார்.

மேற்குறித்த விடயமானது, இலங்கையின் தொழில் வல்லுநர்கள் உட்பட குறித்த பிரிவில் காணப்படும் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பாக பெரிதளவில் விளக்குகிறது என்பதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் அப்பட்டமாக வஞ்சிக்கப்பட்டு, அதிக செலவிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இலங்கை அரசின் சட்ட அமுலாக்கலுக்கு பொறுப்பான அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது விடப்பட்டமை, சட்ட அமுலாக்கலின் நடைமுறை இன்மையினையும் நாட்டுக்கு அதிகம் தேவையான வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு விரும்பத்தகாத விடயமாகவும் காணப்படுகிறது.

இலங்கையின் உச்ச நீதிமன்றமானது, 2007 ம் ஆண்டில் பொது நலன் நோக்கோடு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் விண்ணப்பத்தில், லங்கா மரைன் செர்விக்ஸ் இனை (கொழும்பு துறைமுகத்தின் எண்ணெய்க் கிடங்கின் ஏகபோக உரிமையாக கொண்டிருத்தல் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்) ஜான் கீல்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்து தனியார்மயமாக்கியதனையும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினை கூட்டு நிறுவனங்களான டிஸ்டிலரீஸ் கம்பெனி மற்றும் ஐட்கென் ஸ்பென்ஸ் ஆகியோரிடம் விற்பனை செய்ததும் தவறானதும், சட்ட விரோதமானதும் மோசடியானதும் என்ற அடிப்படையில் இரத்து செய்தது.

மேற்குறிப்பிட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காலத்தில், மேற்குறிப்பிட்ட பொது நிறுவனங்களின் இயக்குனர்கள், 2008 இல் அவர்களது இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பிரகாரம் கீழ்வருமாறு அமைந்தனர். இவர்கள் 2007 இன் கம்பெனிகள் சட்டத்தின் 7ம் இலக்கத்தில் " இயக்குனர்களின் கடமை" என குறிப்பிடப்பட்டதன் படி பணியாற்றியிருக்க கடமைப்பட்டவர்களாய் இருந்தனர்.

<p>ஜான் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ் PLC - இயக்குனர்கள்</p> <p>சுசந்த ரத்னாயக்க அஜித் குணவர்தன சுமித்ரா குணசேகர ரோனி பீரிஸ் சித்தி திருச்செல்வம் பிராங்கிளின் அமரசிங்க டருண் டயஸ் ஸ்டீபன் என்டெர்பெய் தேஷாமன்ய தேவா ரொட்ரிகோ</p>	<p>லங்கா மரைன் சர்வீசஸ் LTD - இயக்குனர்கள்</p> <p>சுசந்த ரத்னாயக்க அஜித் குணவர்தன ரோனி பீரிஸ் சித்தி திருச்செல்வம் பிராங்கிளின் அமரசிங்க டருண் டயஸ் ஸ்டீபன் என்டெர்பெய் இந்திரஜித் குமாரஸ்வாமி அந்தோணி ரஞ்சித் குணசேகர</p>
<p>இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் - இயக்குனர்கள்</p> <p>D.H.S.ஜயவர்தன R.K.ஒபேசேகர G.K.தயாசிறி J.M.S.பிரிட்டோ L.U.D.பெர்னாண்டோ C.R.ஜான்ஸ்</p>	<p>டிஸ்டிலரீஸ் கம்பெனி ஒப் ஸ்ரீலங்கா - இயக்குனர்கள்</p> <p>V.P.விட்டச்சி D.H.S.ஜயவர்தன R.K.ஒபேசேகர C.R.ஜான்ஸ் A.N.D.பாலசூரிய N.D.ஆதித்யா L.U.D.பெர்னாண்டோ செல்வி.V.J.சேனாரத்ன</p>
	<p>ஜட்கென் ஸ்பென்ஸ் கொம்பனி LTD - இயக்குனர்கள்</p> <p>D.H.S.ஜயவர்தன J.M.S.பிரிட்டோ G.C.விக்ரமசிங்க R.சிவரட்ணம் E.P.A.குரே C.H.கோமஸ்</p>

இருந்தபோதும், இலங்கை போலீஸின் குற்றப்புலனாய்வு பிரிவாலோ இலஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவாலோ இலங்கையின் பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழுவினாலோ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தினாலோ உச்ச நீதிமன்றத்தினால் ஆணை பிறப்பித்திருந்த போதும், உச்ச நீதிமன்றத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்ததும் அதனை பொருட்படுத்தாது, இந்நிறுவனங்களிடம் தாக்கல் செய்த புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அத்தோடு மேற்குறிப்பிடப்பட்ட நபர்களுள் சிலர் அரசியல் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டு, தனியார் துறையினரால் அடையாளம் காணப்பட்டனர்; இதனால் நடைமுறையிலுள்ள சமூக அரசியல் யதார்த்தங்களை வெளிப்படுத்தி நின்றனர்.